

கணக்கீடு -01

➔ ஒற்றைப்பதிவு

➔ தீயழிவு

➔ இருப்புச்சீராக்கம்

➔ இலாபச்சீராக்கம்



தொகுப்பு:-
K. T. சீலன்

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

கணக்கீடு - 01

10 - 13/1/2020

ஒற்றைப்பதிவுக்கணக்குகள்

01. ரூபா சில்லறை வியாபாரியின் 1.7.05 இவ் மூலதனம் 40,000 ரூபாவும் ஆண்டுக் காலத்திற்கான பற்றுக்கள் 4,500 ரூபாவும் தேறிய இலாபம் 26,300 ரூபா எனில் மேலதிகமாக இட்ட மூலதனம் எவ்வளவு? 30.06.06 மூலதனம் 65,000 ரூபா.

02. இடைவெளிகளை நிரப்புக?

நிறுவன பெயர்	31.12.05	01.01.05	எடுப்பனவு	மே.மூல	தே.க/கு இ/ந
அப்துல்	82,000	56,500	4,000	3,500	?
இராசேந்திரம் வியாபாரம்	19,000	16,500	?	5000	(2,000)
முகமட்	?	74,300	6,000	10,000	17,700

03.

	A	B	C
31.12.05 சொத்து	9,000	12,000	35,000
பொறுப்பு	3500	27,000
01.01.05	6500	8000
பொறுப்பு	4000	7000	18000
ஆண்டுக்காலத்திற்கான பற்று	1000	500	250
மே.மூலதனம்	3000	2000	350
தே.இ.நட்டம்	1500	350

ABC வியாபாரங்களில் விடப்பட்டுள்ள இடைவெளிகளை நிரப்புக.

04. வசந்தி சில்லறை வியாபாரம் முறையாகக் கணக்குகளைப் பேணவில்லை. இருந்தும் கீழ்வரும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

சொத்துக்கள் பொறுப்புக்கள் விரம்

காணிகட்டடம்	30.06.05	30.06.06
மோட்டார்	100,000	100,000
தளபாடம்	80,000	95000
இருப்பு	46,000	26000
கடன்கொடுத்தோர்	36,000	49000
அட்டுறு செலவுகள்	2500	3200
கரிசு	7000	7000
கடன்பட்டோர்	42000	48000

30.06.06 கீழ் முடிவடைந்த நிதி வருடத்திற்கான இலாப நட்டத்தைக் கணிக்க.

05. சுகந்தி சில்லறை விபாயாரத்தின் 30/06/05 ற்கான இலாப நடட்டத்தை மதிப்பிடுக.

	01.07.04	30.06.05
காணி கட்டடம்	85,000	83,000
பொறி	70,000	58,000
தளபாடப் பொருட்கள்	55,000	45,000
இருப்பு	62,000	57,000
வருமதியாளர்	24,000	25,000
சென்மதியாளர்	30,000	50,000
காசம் வங்கியும்	12,000	15,000
அட்டுறு செலவுகள்	700	1,500
முற்பணச் செலவுகள்	1,200	1,600

06. அல்வி சிறுவியாபாறி கணக்கோடுகள் எதுவும் வைத்திருக்கவில்லை. கீழ்வரும் தகவல்கள் பெறப்பட்டன.

01. சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வருமாறு.

	01.06.04	30.05.05
கட்டடம்(கிரயம்)	90,000	90,000
மோட்டார்(கிரயம்)	60,000	175,000
தளபாடம்(கிரயம்)	50,000	45,000
சரக்கிருப்பு	37,000	38,000
வருமதியாளர்	25,000	15,000
காசம் வங்கியும்	13,000	6,500
அட்டுறு செலவுகள்	1,750
சென்மதியாளர்	20,000	32,000

02. நிலையான சொத்துக்களுக்கு ஆண்டு இறுதிப் பெறுமதியில் 05% மதிப்பீடுக்கம் செய்க.

03. 30.05.04 வரை திரண்ட பெறுமானத் தேய்வு ஏற்பாடுகள். கட்டடம், தளபாடம் முறையே 7,500, 10,000, 9,000 ரூபாக்களாகும்.

04. நீதி மன்றத் காலத்தில் எடுப்பணவுகள் 2,800 மேலதிக மூலதனம் 1,200ஆயினர் ஆகும்.

நுபாட்டுத்தக.

* 30.05.2006 இல் மூலவண நீத ஆண்டுக்கான இலாபம், நடட்டம் எவ்வளவு?

* 30.05.2006 இல் உள்நாட்டியான ஐந்தொகை.

07. மதி சில்லறை வியாபாரம் கணக்கேடுகள் எதனையும் வைத்திருக்கவில்லை. கீழ்வரும் தகவல்கள் பெற முடிந்தது.
- | | | |
|--------------------------|----------|----------|
| | 01.06.05 | 30.05.06 |
| 01. களஞ்சிய அறை (கிரயம்) | 75,000 | 90,000 |
| தளபாடம் (கிரயம்) | 45,000 | 35,000 |
| சரக்கிருப்பு | 60,000 | 47,500 |
| கூ ன்பட்டோர் | 23,000 | 27,000 |
| கூ ன்கொடுத்தோர் | 18,000 | 22,000 |
| காசு | 14,250 | 17,600 |
02. நிலையான சொத்துக்களுக்கு கிரயத்தில் 10% தேய்விடுக.
03. 30.05.04 இல் திரண்ட பெறுமானத் தேய்வு ஏற்பாடு களஞ்சிய அறை தளபாடம் முறையே 2,750, 1,300 ரூபாவும் ஆகும்.
04. 30.05.06 இல் முடிவையும் ஆண்டிற்கு ஜயக்கடன் ஏற்பாட்டுக்கு இறுதிக்கடன் பட்டே 05% செயற்படல் வேண்டும்.
05. நிதியாண்டில் மாதாந்தப் பொருள் பற்று 500 ரூபாவும் மேலதிகமாக இட்ட மூலதன 20,000 ரூபாவும் ஆகும்.
- தயாரிக்குக 01. 30.05.06 இல் இலாபம் நட்டம் எவ்வளவு?
02. 30.05.06 உள்ளபடியான ஐந்தொகை?
08. மல்லி நிறுவனத்தினர் கணக்கேடுகளைப் பேணவில்லை. பின்வரும் தகவல்கள் தரப்பட்டன.
01. தன்னால் வாராந்தம் மகனின் கல்வித் தேவைக்காக 50 ரூபானை வழங்கியதாக கூறினர். இது நிறுவனத்திலிருந்தே வழங்கப்பட்டது.
02. சொத்துப் பொறுப்பு விரும் வரும்படி
- | | | |
|---------------------|----------|----------|
| | 01.04.04 | 31.03.06 |
| விநியோக வான் | 85,000 | 87,000 |
| தளபாட பொருத்துக்கள் | 67,000 | 66,000 |
| வியாபாரக் குறி | 5,000 | 5,000 |
| சரக்கிருப்பு | 21,400 | 27,500 |
| வருமதியாளர் | 45,000 | 63,500 |
| சென்மதியாளர் | 6,800 | 11,500 |
| சென்மதியுண்டியல் | 7,000 | 12,000 |
| காசு | 6,800 | 4,300 |
| வருமதியுண்டியல் | 5,000 | 6,000 |

03. 31.03.05 இல் முடிவடையும் நிதியாண்டிற்கு இதுவரை தேய்விடப்படவில்லை. இறுதி பெறுமதியில் 10% தேய்விடுக.

04. ஜயக்க ஸ்கூல் 31.03.06 உள்ளடியான வருமதியாளருக்கு 05%ற்கு ஏற்பாடு செய்க.

05. நிதியாண்டின் போது 5,000 கிரயமான சொத்து மொட்டார் வாகனத்திற்கு மூலதனமாகினை இது ஆண்டுக் காலத்திலேயே விற்கப்பட்டது.

தயாரிக்குக. 31.03.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம், நட்டம் எவ்வளவு?

31.03.06 இல் உள்ளடியான ஐந்தொகை?

09. அல்லி வாணிபம் எனும் பெயரில் 150,000 ரூபா மூலதனத்தோடு (காசு) ஒரு வியாபாரத்தை 01.01.04 இல் ஆரம்பித்தார். கணக்கேடுகளை அவர் பேணவில்லை. 31.12.04 இல் கீழ்வரும் தகவல்கள் பெறப்பட்டன.

01. சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வருமாறு.

(31.12.04) இல்

காணிகட்டடம்	38,000
அலுவலக உபகரணம்	15,000
சரக்கு	27,000
வருமதியாளர்	19,000
விநியோகத்தர்	27,500
அட்டுறு மின்சாரம்	1,600
காசு	15,000

02. காணிகட்டடம், அலுவலகத்திற்கு கிரயத்தில் முறையே 05%, 10% தேய்விடுக.

03. அறவிடமுடியாக கடனாக 1,000 ரூபாவினைப் பதிவளித்து ஜயக்கஸ்கூலுக்கு 800 ரூபாவை ஏற்பாடு செய்க.

04. சங்கர் தவது நண்பரின் திருமணத்திற்கு வழங்கிய பொருள் 200 ரூபாவும் சொந்தத் தேவைக்காக எடுத்த பணம் 1,500 ரூபாவும் மேலதிகமாக இட்ட மூலதனம் 30,000 (25,000 மோட்டாரும் 5,000 ரூபா காசும்) மோட்டாருக்கு 02% மதிப்பிற்க்கம் செய்க.

தயாரிக்குக: 01. 31.12.04 இல் முடிவடைந்த ஆண்டிற்கான தேறிய இலாப, நட்டத்தைக் கணிப்பிடுக.
31.12.04 இல் உள்ளவாறான நிதிநிலமைக் கூற்று.

10. பங்குடமை ஒவ்வொருவரிடமும் ஒற்றைப்பதிவு முறையிலேயே இலாபம் மதிப்பிடப்படும். இதில் நதி, சிவா பங்காளர்களாவதோடு இலாப நட்டங்களை 3:2 என்ற அடிப்படையில் பகிர்கின்றனர்.
30.06.04 இல் உள்ளபடியான ஜந்தொகை வருமாறு.

மூலதனம் நதி	120,000	கட்டடம்	80,000
சிவா	100,000	மோட்டார்	60,000
கடன் கொடுத்தோர்	35,000	இருப்பு	52,500
சென்மதியுண்டியல்	15,000	கடன்பட்டோர்	46,800
அட்டுறு செலவுகள்	1,500	வருமதியுண்டியல்	6,200
		முற்பண்ச்செலவுகள்	9,000
		காசு	17,000
	271,500		271,500

மேலதிக தகவல்கள்:

01. 30.06.05 இல் சொத்துக்கள், பொறுப்புக்கள் விபரம் வருமாறு.
- அ. கட்டடம், மோட்டாருக்கு முறையே 05%, 07% தேய்விடுக.
- ஆ. இருப்பு 47,000 கடன்பட்டோர் 60,000 வருமதியுண்டியல் 16,700 முற்பணங்கள் எதுவுமில்லை, காசு மீதி 35,000
- இ. கடன்கொடுத்தோர் 21,500 சென்மதியுண்டியல் 2,500. அட்டுறு செலவுகள் 2,500 வங்கி மேலதிக வரைபு 2,300
02. பங்காளரின் பற்றுக்கள் நதி, சிவா முறையே 24,000, 18,000 ரூபாவும் ஆகும்.
03. தொடக்க மூலதனக் கணக்கிற்கு 10% வட்டி வழங்க வேண்டும். 15.04.05 இல் மேலதிக மூலதனம் 100,000 (நதி 50,000 சிவா 50,000)

தயாரிக்குக: 30.06.05 இல் நிறுவனத்தின் தேறிய இலாபம்.
இலாப நட்டப்பகிர் கணக்கு.
மூலதனக் கணக்கு.
30.06.05 இல் உள்ளபடியான ஜந்தொகை.

11. கடுகு, மிளகு பங்குடமை ஒற்றைப் பதிவு முறைப்படியே இலாப நட்டங்களை மதிப்பிடுகிறது. 31.03.04 நிதி நிலைமைக்கு சற்று வருமாறு

மூலதனம்	கடுகு	65,000	நி சொத்துக்கள்	90,000
	மிளகு	95,000	சரக்கிருப்பு	47,650
க.கொடுத்தோர்		75,000	கடன்பட்டோர்	21,000
சென்மதியுண்டியல்		45,650	வருமதியுண்டியல்	17,000
			காசு	24,000
			வங்கி	81,000
		280,650		280,650

மேலதிக தகவல்கள்:

01. இலாப நடவிகிதம் 2:1
02. ஆரம்ப மூலதனத்திற்கு 10% வட்டி.
03. சொத்துக்களும் பொறுப்புக்களும் 31.03.05 இல் பின்வருமாறு

நிலையான சொத்து	80,500	காசு	35,000
சரக்கிருப்பு	43,600	வங்கி	64,000
க/கொ	19,500	வருமதியுண்டியல்	24,300
கடன்பட்டோர்	34,000		

04. பற்றுக்கள் மேலதிக மூலதனம்
- | | | |
|-------|--------|--------|
| கடுகு | 12,600 | 24,000 |
| மிளகு | 12,600 | 26,000 |

தயாரிக்குக:

01. 31.03.05 இல் தேறிய இலாப நட்டம்.
02. பகீர் கணக்கு.
03. பங்காளர் மூலதனக் கணக்கு.
04. 31.03.05 இல் உள்ளபடியான ஜந்தொகை.

12. ராம்கி நிறுவனத்தின் நிதியாண்டுக்கான தரவுகள் வருமாறு.

	30.06.04	30.06.05
கடன்பட்டோர்	64,000	39,650
கடன் கொடுத்தோர்	35,750	45,245
நிலையான சொத்து(தேறிய)	68,000	66,000
காசும் வங்கியும்	23,850	27,450
சரக்கிருப்பு	19,500	29,600

1995 ஆம் ஆண்டுக்காலத்தில் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட காசு 94,300 கடன் கொடுத்தோருக்கு வழங்கிய காசு 72,700 30.06.05 இல் கீழ்வருவனவற்றைக் கணிக்க.

01. மொத்த விற்பனை
 02. மொத்தக் கொள்வனவு
 03. விற்பனைக் கிரயம்
 04. தேரிய இலாப நட்டம்
 05. ஏனைய செலவுகள் (பெறுமானத் தேய்வு நீங்கலாக)
13. மாலா நிறுவனத்தின் முறையாகக் கணக்குகளை வைத்து இருக்கவில்லை. கீழ்வரும் தகவல்கள் பெறப்பட்டன.

	03.05.04	30.05.05
நிலையான சொத்துக்கள்	100,000	92,000
சரக்கிருப்பு	35,000	40,000
வியாபாரக் கடன்பட்டோர்	42,750	49,350
வியாபாரக் கடன்கொடுத்தோர்	17850	19320
காசு	25000	12000

03.05.05 இல் கடன்கொடுத்தோருக்கு வழங்கிய காசு 75400 கடன்பட்டோரிடமிருந்து பெறப்பட்ட காசு 79675 ஆகும். 30.05.2005ற்கான கீழ்வருவனவற்றைக் கணிக்குக.

- | | |
|-------------------------------------|------------------|
| 01. விற்பனை | 02 கொள்வனவு |
| 03. விற்பனைக்கிரயம் | 04. தேரிய இலாபம் |
| 05. ஏனைய செலவுகள் (தேய்வு நீங்கலாக) | |

14. கரன் சில்லறை வியாபாரின் 30.06.05 இல் முடிவடைந்த ஆண்டிற்கான மொத்த இலாபம் 40,000 ரூபாவாக இருந்தது. இது கிரயத்தின் மீது 33 1/3 சதவீதம் இலாபத்துடன் பெறப்பட்டிருந்தது. ஏனைய வியாபாரிகளிலிருந்து உண்டான போட்டியானது 2000 ஆம் ஆண்டில் இலாபத்தை 25% மாக்குவதற்கும்படி செய்தது.

- அ. 1999 இல் உள்ள தொகையின்படியே மொத்த இலாபத்தை அடைய வேண்டுமானால் 2000 ஆண்டில் மொத்த விற்பனை எவ்வளவாக இருக்க வேண்டும்?
- ஆ. இந்தப் புதிய நிலமையின் விளைவாக 20,000 மேலதிக செலவு ஏற்படுமானால் தேரிய இலாபத்தை 10,000 ரூபாவால் அதிகரிக்க அனைத்து விற்பனை எதுவாக வேண்டும்?

15. கமதி நிறுவனத்தினர் 05 இற்கான மொத்த இலாபம் 10,000 ஆகும். இது கீரியத்தில் 30% இலாபத்துடன் பெறப்பட்டது. கடுமையான போட்டி காரணமாக 06 இல் இலாபம் 20% மாகக் குறையும்படி செய்தது.

அ. 05 இல் உள்ள தொகையின்படியே மொத்த இலாபம் அடைய வேண்டுமானால் 06 இல் இமாத் த விற்பனை எவ்வளவாக இருக்க வேண்டும்.

ஆ. இப்புதிய நிலைமையின் விளைவாக மேலதிக செலவு 35,000 ரூபா ஏற்படுமானால் தேறிய இலாபத்தை 5,000 ரூபாவால் அதிகரிக்க அவனது விற்பனை எவ்வளவாக இருக்க வேண்டும்.

16. முருகன் என்பவர் 01.03.05 இல் 200,000 ரூபாவை மூலதனமாக இட்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தார். அவர் முறையாகக் கணக்கீடுகள் எதனையும் பேணவில்லை. அவர் கொடுக்கல், வாங்கல்கள் அனைத்தையும் ஒழுங்காகக் கோப்புச் செய்து வந்தார். 05/06 நிதியாண்டு தொடர்பான தகவல்கள் வருமாறு.

அ.	தளபாடம் வாங்கியது	35,000
	கடன்கொடுத்தோர் வழங்கியது	42,650
	கடன்பற்றோரிடம் பெற்றவை	51,600
	விளம்பரம்	2,500
	சம்பளம்	1,600
	பற்று	3,000
	தொடர்பாடல்	1,350
	காகக் கொள்வனவு	4,700
	கொடுத்த கழிவு	1,250
	பெற்ற கழிவு	1,300
	அ.வி.மு. கடன்	700
	மோட்டார் வாங்கியது	50,000
	காக விற்பனை	12,000

ஆ. 31.03.06 இல் கடன்பட்டோர் மீதி 27,500 ரூபாவும் கடன் கொடுத்தோர் 19,900 ரூபாவும் ஆகும். விற்பனை செய்யப்பட்டாத பொருட்கள் 37,000 ரூபா ஆகும்.

இ. நிலையான சொத்துக்களுக்கு முறையே ஆண்டிறுதிப் பெறுமதில் 2% தேய்மானம் மேற்கொள்ள வேண்டும்.

31.03.06 இல் கொடுக்க வேண்டிய சம்பளம் 1,500 ரூபா

தயாரிக்குக:

01. காசுக்கணக்கு

02. 31.03.06 வியாபார இலாப நடடக்கணக்கு.

31.03.06 உள்ளபடியான ஜந்தொகை.

17. சுகந்தி சில்லறை வியாபாரம் ஒழுங்கு முறையாக கணக்கீடுகளை வைத்திருக்கவில்லை. ஆனாலும் அவரிடமிருந்து கீழ்வரும் தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

01. நிறுவனத்தலுள்ள சொத்துக்கள் பொறுப்புக்கள் விரம்.

	01.01.05	31.12.05
கட்டடம்	80,000	78,000
இயந்திரம்	65,000	62,000
அலுவலக உபகரணம்	48,000	42,000
கையிருப்பு	25,000	36,000
கடன்பட்டோர்	21,000	29,500
கடன்கொடுத்தோர்	7,000	13,200
மின்சாரம் சென்மதி	1,200	2,250
வங்கி மீதி	25,000	-

02. விற்பனைக் கொடுக்கல்வாங்கல் அனைத்தும் வங்கியினூடாகவே இடம் பெறும்.

03. நிதியாண்டுக் காலத்தில் கொடுக்கல் வாங்கல்களின் சுருக்கம்.

வா கை	2,500
மின்சாரம்	3,200
காப்புறுதி	2,560

கடன்பட்டோரிடமிருந்து பெற்று கைப்பிவிட்டது. 132,200 கடன் கொடுத்தோருக்கு வழங்கி காசோலை 103,435

தயாரிக்கக:

01. 31.12.05 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வியாபார இலாப நடடக்கணக்கு

02. 31.12.05 இல் உள்ளவாறான ஜந்தொகை.

18. ராஜா என்பவர் தமது நிறுவனத்திற்குத் தகுந்த வகையில் கணக்ககளைப் பேணவில்லை எனினும் அவரிடமிருந்து கீழ்வரும் விபரங்கள் கிடைக்கப் பெற்றன.

01. சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வருமாறு.		
	01.07.05	30.06.2006
பொறி இயந்திரம்	80,500	79,000
தளபாடம்	37,000	29,500
வங்கி மீதி	31,600	-
கடன் கொடுத்தோர்	13,450	18,250
கடன்பட்டோர்	7,560	13,300
காப்புறுதி சென்மதி	700	1,100
மின்சாரம் சென்மதி	250	150
சரக்கிருப்பு	24,000	27,000

02. கொடுக்கல் வாங்கல் அனைத்தும் வங்கியூடாக இடம் பெறும்

03. இவ்வாண்டிற்கான நடவடிக்கைகள்		
வாடகை கொடுத்தது	3,675	
மின்சாரம்	4,500	
காப்புறுதி	2,750	
விளம்பரம்	1,200	

கடன்பட்டோரிடமிருந்து பெற்று வைப்பிலிட்டது 164,420 கடன் கொடுத்தோருக்கு வழங்கியவை காசோலை மூலம் 128,600

தயாரிக்குக:

30.06.06 இல் வியாபார இலாப நடடக் கணக்கு. 30.06.06 இல் உள்ளவாறான ஜந்தொகை.

19. சுபாஸ் வியாபாரி முறையாகக் கணக்கேடுகள் ஏதனையும் பேணவில்லை. இருந்தும் கீழ்வரும் தகவல்கள் பெறக்கூடியதாக இருந்தது.

01. சொத்துக்கள், பொறுப்புக்கள் விபரம் வருமாறு. 30.06.98 30.06.99		
காணிகட்டம்	100,000	100,000
மோட்டார்	150,000	165,000
கடன்பட்டோர்	47,000	38,500
கடன்கொடுத்தோர்	64,200	73,150
வங்கி மீதி	15,000	
வாடகை நிலுவை	800	850

விளம்பர முற்பணம்	500	750
சரக்கிருப்பு	30,000	36,000

02. கொடுக்கல் வாங்கல் அனைத்தும் வங்கியூடாகவே மேற்கொள்ளப்பட்டது

03. கொடுக்கல் வாங்கல்களின் சருக்கம்

கடன்பட்டோரிடமிருந்து சேகரிக்கப்பட்டவை	175,500
கடன்கொடுத்தோருக்கு வழங்கியவை	192,300
மின்சாரம்	1200
வாடகை	3600
விளம்பரம்	1800
எழுதுகருவிகள்	500
சம்பளம்	1300
வெளிச்சுமை கூலி	650
பற்று	4200
மோட்டார் வாகனம்	25000

04. நிதியாண்டுக் காலத்தில் ஏற்பட்டவை.
 அறவிடமுடியாக் கடன் 1,200, கொடுத்த கழிவு 1300 பெற்ற
 கழிவு, 1700 உட்திருப்பம் 500, வெளித்திருப்பம் 750.

தயாரிக்குக:-

01. 30.06.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார இலாப நடடக் கணக்கு
02. 30.06.2006 இல் உள்ளவாறான ஐந்தொகை

20. விவேக் என்பவர் ஒழுங்கு முறையாகக் கணக்குகளை வைத்திருக்கவில்லை. எனினும் கீழ்வரும் தகவல்கள் பெற முடிந்தது.

01. சொத்துக்கள் பொறுப்புக்கள் வியரம் வருமாறு

	30.05.2005	30.05.2006
வாகனம்	69,000	72,000
பொறி இயந்திரம்	35000	32000
அலுவலக உபகரணம்	82000	80000
சரக்கிருப்பு	48000	60000
வங்கி	27000	32000
அட்டுறு செலவுகள் (வாடகை)	1500	2200
கடன்பட்டோர்	37000	29000
கடன்கொடுத்தோர்	21400	32300
முற்பண விளம்பரம்	920	

01. நிதியாண்டிற்கான விற்பனைகள் 133000 ரூபா கடன் விற்பனைகள் 223600 ரூபாவும்.

02. நிதியாண்டிற்கான காசுக் கொள்வனவுகள் 82000 ரூபா கடன் கொள்வனவுகள் 114720

03. இவ்வாண்டில் காசுக் கொள்வனவு விற்பனை நீங்கலாக ஏனைய கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வங்கியின் மூலமே ஏற்பட்டது.
அவையாவன

விளம்பரம்	-	3500	பல்லினச் செலவுகள்	750
விளம்பரம்	-	2450	வாகனம் வாங்கியது	20,000
வாடகை	-	1000	பொறி வாங்கியது	15000

04. வங்கிக் கணக்கில் ஏற்படும் வேறுபாடு பற்றாகக் கருதப்படல் வேண்டும்.

05. இவ்வாண்டில் கொடுத்த கழிவு 2600 ரூபா பெற்ற கழிவு 1200 ரூபா அ.வி.மு கடன் 1800 உபத்திருப்பம் 850 ரூபா வெளித்திருப்பம் 1050.

தயாரிக்குக:-

01. 30.05.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார இலாப நடடக்கணக்கு
02. 30.05.06 இல் உள்ளவாறான ஐந்தொகை

21. விக்ரம் நிறுவனத்தினர் முறையாகக் கணக்கீடுகளைப் பேணவில்லை. இருந்தும் கீழ்வரும் தகவல்கள் பெறப்பட்டன.

01.	சொத்துக்கள், பொறுப்புக்கள் விபரம் வருமாறு		
		28.02.2003	28.02.2004
	நிலையான சொத்துக்கள்	185000	215000
	கையிருப்பு	27800	32900
	வருமதியாளர்	35550	36470
	சென்மதியாளர்	42300	38400
	வங்கிமீதி	39600	17500
	முதலீடு	7000	7000
	நிலுவை வாடகை	700	1100
	முற்பண விளம்பரம்		200

02. ஆண்டுக்காலத்துக்கான மொத்தக் கொள்வனவு 195,000 ரூபா இதில் காசுக் கொள்வனவு 48000 ரூபா ஆகும்.

03. ஆண்டுக்காலத்தில் மொத்த விற்பனைகள் 310000 ரூபா இதில் 66000 ரூபா காசு விற்பனைகளாகும்.

04. வங்கிக் கணக்கில் வேறுபாடு எடுப்பானவாகக் கொள்ள வேண்டும்.

05. ஆண்டுக்காலத்தில் காசோலை மூலமான கொடுப்பனவுகள்

பொதியமைப்புக்கள்	-	6500	வாடகை	1000
தளபாடம் வாங்கியது		20000	விளம்பரம்	1500
மோட்டார் வாங்கியது		30000	காப்புறுதி	2000
பிறசெலுவகள்		800		

06. ஆண்டுக்காலத்தில் கிடைத்த கழிவு 1500 அனுமதித்த கழிவு 1300 அ.வி.மு கடன் 1200, உட்திருப்பம் 750, வெளித்திருப்பம் 950.
தயாரிக்குக.
01.28.02.2004ல் முடிவடைந்த ஆண்டுக்கான வியாபார இலாபநட்டக்கணக்கு
02.28.02.2004ல் உள்ளவாறான ஐந்தொகை

22. கதிசேசன் சில்லறை வியாரி தனது நிறுவனத்தில் முறையாகக் கணக்குப் பதிவுகளை மேற்கொள்ளவில்லை. பெறப்பட்ட தகவல்கள் வருமாறு.
காசேட்டின் சுருக்கம் வருமாறு காசேடு:-

மீதி கீ.வ 01.01.2005	56400	கடன்கொடு வழ	102.000
கடன் இரு.சேகரி	125500	சென் உ.கொடு	63500
வரு உ.பெ.காசு	92300	பற்று	25000
காசுவிற்பனை	45600	சம்பளம்	6000
சில்லறை வரு	4300	மின்சாரம்	2000
பெற்றதரகு	1200	வாடகை	1500
		காப்புறுதி	4300
		தொடர்பாடல்	1200
		மீதி.கீழ்.சென்றது	119800
	(31.12.05)		
	325300		325300

02. சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் 31.12.04 31.12.05
- | | | |
|---------------------|--------|--------|
| நிலையான சொத்துக்கள் | 120000 | 120000 |
| சரக்கிருப்பு | 28000 | 32000 |
| வருமதியாளர் | 33000 | 41400 |
| சென்மதியாளர் | 7000 | 8000 |
| வருமதியுண்டியல் | 15600 | 17800 |
| சென்மியுண்டியல் | 21300 | 20500 |
| நிலுவை மின்சாரம் | 1200 | 1500 |
| நிலுவை வெளிச்சுமை | 1500 | 3500 |

03. நிலையான சொத்துக்களுக்கு இவ்வருடம் 15% தேய்விடல் வேண்டும்.
04. அறவிடமுடியாக் கடனாக 2500 ரூபாவைப் பதிவளிக்க கொடுத்த கழிவு 2000 பெற்ற கழிவு 1600, உட்திருப்பம் 200 வெளித்திருப்பம் 400

05. மீளப்பெற்ற அறவிடமுடியாக் கடன் 2500 ரூபாவிற்கான பதிவுகள் இடம் பெறவில்லை.
பெற்ற காசுக்கு மாத்திரம் காசுக்கணக்கு ஊடாக க.ப.கணக்கு மாற்றப்பட்டது.

தயாரிக்குக:-

01. 31.12.05 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வியாபார இலாப நட்டக்கணக்கு.
02. 31.12.05 இல் உள்ளவாறான ஐந்தொகை
23. ஆணழகி என்பவர் தனது சிறு வியாபாரத்திற்கு ஒழுங்கு முறையாகக் கணக்குகளை வைத்திருக்கவில்லை. இருந்தும் பெறப்பட்ட தகவல்கள் வருமாறு.

01. 30.06.99 இல் முடிவடைந்த மாதத்திற்கான காசுக்கணக்கின் சுருக்கம் வருமாறு.

மீதி 01.07.98	45000	கொள்வனவு	40000
காசு விற்பனைகள்	60000	கடகொ.வழ	108000
சேகரிப்புக்கடன்		செ.உ.தொடர்	
பட்டவரிடம்	125000	வழங்கியது	67500
சேகரிப்பு வருமதி		எடுப்பனவுகள்	7000
உண்டியல் தொடர்	85000	வெளிச்சகமைகள்	1500
		கூலியும் சம்பளமும்	3600
		வாடகை	1800
		இறை	1000
		காப்புறுதி	1700
		மீதி.கீழ்சென்றது	82900
	315,000		315,000

02. சொத்தக்கள் போறுப்புக்கள் விரரம் வருமாறு

	01.07.05	30.06.06
இருப்பு	62000	68000
மோட்டார்	75000	62000
தளபாடம்	60000	55000
கடன்பட்டோர்	35000	41000
கடன்கொடுத்தோர்	28000	21000
வருமதியுண்டியல்	17000	19500
சென்மதியுண்டியல்	15000	13500
முற்பண வாடகை	-	100
நிலுவை இறைவரி	200	-
நிலுவை மின்சாரம்	800	1700

03. மீளப்பெற்ற அறவிடமுடியாக்கடன் 400 ரூபா ஏடுகளில் பதியப்படவில்லை.

04. நட்டக்கடன் 15,00 கிடைத்த கழிவு 500, அனுமதித்த கழிவு 1,200 விற்பனை திருப்பம் 800, கொள்வனவுத் திருப்பம் ரூபா 900 ஆகும்.

1. ஆணழகி சொந்த உபயோகத்திற்காக எடுத்த பொருட்களின் கிரயம் 10,000 ஏடுகளில் பதியப்படவில்லை.

தயாரிக்குக:-

01. 30.06.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார இலாபநட்டக்கணக்கு
02. 30.06.06 இல் உள்ளவாறான ஐந்தொகை

24. வசீகரா என்பவர் 01.01.05இல் 7500ரூபா மூலதனத்தோடு வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தார். அன்று அவர் 7000 ரூபாவிற்கு அலுவலக உபகரணங்களையும் 40000 ரூபாவிற்கு வங்கியில் ஓர் நடைமுறைக் கணக்கையும் ஆரம்பித்தார். எனினும் தகுந்த முறையில் அவர் கணக்குகளைப் பேணவில்லை. அவரிடம் கீழ்வரும் தகவல்கள் பெறக்க்கதாய் உள்ளன.

01.	வாடகை கொடுத்தது	2500
	மின்சாரம்	1500
	பற்று	3200
	மொத்தவிற்பனைகள்	125000
	காசுவிற்பனைகள்	28000
	மொத்தக்கொள்வனவுகள்	86000
	தொலைபேசி (30.09.05 வரை 09 மாதத்திற்கு)	
	30.06.06 வரை	1600
	T.P 18 மாதத்திற்கு விளம்பரம்	3600
	அறவிடமுடியாக்கடன்	1000
	விட்டகழிவு	1200
	பெற்றுகழிவு	800
	பிரயாணச்செலவு	1300
	நானாவிதச் செலவு	1250
	வங்கியிலிருந்து மீள எடுப்பு	2500
	வங்கி கழித் வங்கிக் கூலி	250

02. வசீகரா தனது சொந்த உபயோகத்திற்காக 2500 கிரயமான பொருட்களைப் பெற்றிருந்தார்.

03. 31.12.05ல் கையிருப்பு 29,600 ரூபாவும் கடன்பட்டோர் மீதி 32000 ரூபாவும் கடன்கொடுத்தோர் மீதி 29000 ரூபாவும் ஆகும்.

தயாரிக்குக:-

01. 31.12.05 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார இலாபநட்டக்கணக்கு
02. 31.12.05இல் உள்ளவாறான ஐந்தொகை

25. சகிலா நிறுவனம் முறையாகக் கணக்கேடுகளைப் பேணவில்லை. இருந்தும் பின்வரும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

1.	30.06.06 இல் முடிவடைந்த ஆண்டின் வங்கிக் கணக்கின் சுருக்கம் வருமாறு		
	மீ.கீ.வ	54000	கடன்கொடு
	வைப்பு	177350	124250
			3500
			600
			900
			700
			500
			1100
			99800
			231,350

01. கடன்பட்டோரிடமிருந்து பெற்ற பணத்தில் 2500 ரூபாவை விளம்பரத்திற்கும் 1300 ரூபாவை சம்பளமாகவும் வழங்கியதன் பின்னர் எஞ்சிய தொகைகள் வைப்பிலிடப்பட்டன.
02. கொள்வனவு விற்பனைகள் யாவும் கடனுக்கே மேற்கொள்ளப்பட்டது
03. அ.வி.மு கடனாக 1800 ரூபாவும் கொடுக்க கழிவு 200 ரூபாவும் பெற்ற கழிவு 800 ரூபாவும் ஏற்பட்டது.
04. சொத்துக்களும் பொறுப்புக்களும் வருமாறு
- | | | |
|---------------------|----------|----------|
| | 01.07.05 | 30.06.06 |
| கையிருப்பு | 25000 | 34000 |
| கடன்பட்டோர் | 17000 | 21000 |
| கடன்கொடுத்தோர் | 25000 | 24000 |
| வாடகை சென்மதி | 200 | 300 |
| நிலையான சொத்துக்கள் | 45000 | 42000 |

தயாரிக்குக:-

01. 30.06.2006 இ முடிவடைந்த ஆண்டிற்கான விவரம் இலாப நட்டக் கணக்கு.
02. 30.06.06 இல் உள்ளபடியான ஐந்தொகை.

26. சுகந்தன் என்பவர் முறையாகக் கணக்கேடுகளைப் பேணவில்லை. எனினும் அவரிடமிருந்து கீழ்வரும் தரவுகள் பெறப்பட்டன.

01. கொள்விலையில் 20% இலாபம் சேர்த்து விற்பதே நிறுவனத்தின் கொள்கையாகும்.
02. வருடகாலத்தில் ஏற்பட்ட கொடுப்பனவுகள் வங்கிக் கூற்றுக் காட்டுகிறது

மின்சாரம்	3500	கடன்கொடு	220000
வாகை	4200	எழுதுகருவிகள்	800
சம்பளம்	1600	வருமானவரி	1000

03. கடன்கொடுத்தோருக்கு வழங்கப்பட்டு நிதியாண்டு முடிவு வரை மாற்றப்பட்ட காசோலைகள் 7500 ரூபா
04. மேற்குறிப்பிட்ட செலவுகள் தவிர வேறு செலவுகள் இருப்பின் அது பற்றாக இருக்கலாம் எனவும் கூறினார்.
05. சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வருமாறுள

	30.05.06	30.05.05
நிலையான சொத்துக்கிரயம்	140000	130000
பெ.தே.ஏற்பாடு	50000	35000
கடன்பட்டோர்	4200	46000
கடன் கொடுத்தோர்	28000	32000
இருப்பு	33000	32000
காசு	21500	27000
வங்கி	(10200)	7000
வங்கிக் கடன்	40000	60000

06. அ.வி.மு கடன்1200 ரூபா, உட்திருப்பம் 2,000 ரூபா.

தயாரிக்குக.

01. 30.05.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபநட்டக்கணக்கு
02. 30.05.06 இல் உள்ளபடியான ஐந்தொகை.

27. நக்மா என்ற வியாபாரி முஷையாகக் கணக்குகளைப் பேணவில்லை. இருந்தும் கீழ்வரும் விபரங்கள் கிடைக்கப்பெற்ற சொத்துக்கள், பொறுப்புக்களின் விபரம்.

	01.07.05	30.06.06
பொறியும் பொறி விருட்சமும் கிரயம்	80000	65000
பொறித்தேய்வு ஏற்பாடு	17500	12500
கடன்பட்டோர்	54000	62000
கடன்கொடுத்தோர்	34000	39000
வங்கிக்கடன்	30000	55000
காசு	29400	22500
வங்கி	11300	32300
முதலீடு	20000	20000
இருப்பு	68000	62000

02.	காசாக இவ்வருடம் பெற்றது முதலீட்டு வருமானம் மட்டுமேயாகும்.	
03.	விற்பனையில் 20% மொத்த இலாபமாகும்	
04.	கொடுப்பனவு விபரம் வருமாறு வங்கிமூலம்	
	சம்பளமும் கூலியும்	4500
	விற்பனைச்செலவு	2300
	விளம்பரம்	1600
	வருமான வரி	1300
	பற்று	2600
	வியாபாரக் கடன் கொடுத்தோர்	223400

- தயாரிக்கு:-01) 30.06.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார இலாப நட்டக் கணக்கு.
- 02) 30.06.06 இல் உள்ளபடியான ஐந்தொகை.

28. பூமிகா என்பவர் முறையாகக் கணக்குகள் எதனையும் வைத்திருக்கவில்லை. கொள்வனவுகளை கூட்டிப்படியிலும் விற்பனைகள் காசுக்கும், கடனுக்கும் மேற்கொள்ளப்பட்டன.

மிகா தனது கணவனின் சிறு செலவுகளுக்காக வாராந்தம் 400 ரூபாவை வழங்கி வந்தாரே தவிர களஞ்சிய காசுச் சேமிப்புகள் எல்லாவற்றையும் சீராக வங்கியில் இட்டு வந்தார். இவ்வருடம் பற்று மொத்தப் பணத்தில் 60% மானவை காசு விற்பனைகள் தொடர்பானவை மீதி கடன்பட்டோரிடமிருந்து பெறப்பட்டவை. 30.06.06 இல் அவரின் காசேடு வங்கி நிரலின் சுருக்கம் வருமாறு.

காசு வைப்புகள்	121000
கடன்கொடுத்தோருக்கு வழங்கியவை	72300
வாடகை	6300
இறை	1500
மின்சாரம்	1800
விளம்பரம்	2000
முதலீடுகள்	30000
மோட்டார்	15000

சொத்துக்கள் பொறுப்புகள் விபரம் வருமாறு

	30.06.05	30.06.06
மோட்டார்	45000	55000
வருமதியாளர்	35000	29000
சரக்கிருப்பு	45000	44000

கன்கொடுத்தோர்	28000	31000
வாடகை முற்பணம்	300	200
இறைசென்மதி	8.00	1,200
காசு மிதி	?	1,800
வங்கி மீதி	25,000	36,000
முதலீடு	-	30,000

தயாரிக்குக:

01. 30.06.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான காசேட்டின் சுருக்கம்.
02. 30.06.06 இல் வியாபார இலாப நடடக் கணக்கு.
03. 30.06.06 இல் ஐந்தொகை.

29. கரன் என்பவர் முறையாகக் கணக்குப் பதிவினை மேற்கொள்ளவில்லை. கீழ்வரும் தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

01. சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வருமாறு.

	30.06.05	30.06.06
காணி கட்டடம்	100,000	100,000
மோட்டார்	70,000	65,000
தளபாடம்	45,000	41,000
கடன்பட்டோர்	?	36,000
கடன் கொடுத்தோர்	?	34,500
சரக்கிருப்பு	?	45,000
வங்கிக் கடன்	20,000	15,000
காசு	17,000	19,000
அக்ரூ தொழி, செலவு	2,000	3,500

02. ஆண்டுக் காலத்தில் கொள்வனவு விற்பனைகள் யாவும் கடனுக்கே மேற்கொள்ளப்பட்டது.

03. ஆண்டுக்காலத்தில் மொத்தக் கொள்வனவுகள் 100,000 ரூபாவும் கடன் கொடுத்தோருக்கு வழங்கிய காசு 102,000 ரூபாவும் ஆகும். அத்தோடு பெற்ற கழிவு 2,000 வெளித்திருப்பம் 1,500 ரூபாவும் ஆகும்.

04. ஆண்டுக் காலத்தில் மொத்த விற்பனைகள் 180,000 ரூபாவும் கன்கொடுத்தோரிடமிருந்து பெற்ற காசு 200,000 கொடுத்த கழிவு 3,000 உட்கிரப்பம் 2,000 ரூபா.

05. காசுக் கணக்கில் ஏற்படும் குறைவு பற்றாக இருக்கலாம் எனவும் கரன் கூறினார்.

06. விற்பனை விலையில் 25% மொத்த இலாபமாகும்.
 07. தொழிற்பாட்டுச் செலவு 15,000 ரூபா கொடுக்கப்பட்டது.

தயாரிக்குக:

01. 30.06.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார இலாப நட்டக் கணக்கு.
 02. 30.06.06 இல் உள்ளடியான ஜந்தொகை.
 30. கமல் நிறுவனத்தினர் முறையான கணக்கு வைப்பினை மேற்கொள்ளவில்லை. கீழ்வரும் தகவல்கள் பெறப்பட்டன.

01.	சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம்.		
		30.06.05	30.06.06
	நிலையான சொத்து	120,000	112,000
	கடன்பட்டோர்	?	42,000
	கடன்கொடுத்தோர்	?	39,000
	சரக்கு	?	50,000
	காசு	25,000	29,000
	அட்டுறு தொ.செலவு	1,500	2,000

02. கொள்வனவு விற்பனைகள் யாவும் கடனடிப்படையில் நேர்கொள்ளப்பட்டது.
03. ஆண்டுக் காலத்தில் மொத்தக் கொள்வனவு 150,000
 கடன்கொடுத்தோருக்கு கொ.காசு 152,000
 பெற்ற கழிவு 1,000 வெளித்திருப்பம் 2,000
04. ஆண்டுக் காலத்தில் மொத்த விற்பனைகள் 250,000 ரூபா.
 கடன்பட்டோரிடமிருந்து பெற்றது 241,000 ரூபா அறவிட முடியாகக்
 கடன் 1,500 உட்திருப்பம் 2,000
05. காசுக்கணக்கில் ஏற்படும் குறைவு பற்றாகக் கருதலாம் எனக் கறினார்.
06. விற்பனை விலையில் 20% மொத்த இலாபமாகும்.
 07. தொழிற்பாட்டுச் செலவு 20,000 ஆகும்.

தயாரிக்குக:

01. 30.06.06 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார இலாப நட்டக் கணக்கு.
 02. 30.06.06 இல் உள்ளவாறான ஜந்தொகை.

கடந்த கால வினா விடை

01. சேரனும், தீரனும் ரூபா 200,000 மூலதனத்துடன் 1980 யூலை 01 இல் வியாபாரத்தை தொடங்கினார்கள். இந்த மூலதனத்திற்கு இருவரும் பங்களிப்புச் செய்தனர். ஆயினும் இலாப பகிர்வு விகிதம் 3:2 ஆக இருந்தது. இவர்களது எடுப்பனவுகள் முறையே மாதம் 1,200 ரூபாவும் 800 ரூபாவுமாக இருந்தது. பின்வரும் தகவல்கள் தவிர அவர்கள் வேறு கணக்குகள் ஒன்றையும் பதிந்து வைத்திருக்கவில்லை.

	1981.06.30	1982.06.30
இயந்திர சாதனம் கொள்விலையில்	80,000	100,000
வியாபாரக் கையிருப்பு	120,000	120,000
கடன்பட்டோர்	200,000	240,000
காசு	8,000	2,000
கடன்கொடுத்தோர்	12,000	8,000
நிலுவையாக இருக்கும் செலவு	16,000	12,000
வங்கி மீதி (வங்கிக் கூற்றின்படி)	24,000	32,000

ஒவ்வொரு கணக்கீட்டுக் கால முடிவிலும் இயந்திர சாதனத்தின் கொள்விலையில் 10% தேய்மானத்திற்கு ஏற்பாடு செய்க. 1981.06.30 இல் கடன்பட்டோர் தொகையில் கொள்விலைக்கு மேல் 20% இலாபம் வைத்து ஒப்படையில் அனுப்பப்பட்ட பண்டங்களுக்கான ரூபா 20,00 அடங்கியுள்ளது. 81 ஆகஸ்ட் வரையிலும் விற்பனையாகாமல் இருந்தன.

1981.06.30 இல் ரூபா 4,000க்கான ஒரு காசோலை வைப்பிலிடப்பட்டது. ஆனால் அது 1981.07.05 இல் செலவு வைக்கப்பட்டது. 1982.06.26 இல் பிறப்பிக்கப்பட்ட 8,000 ரூபாவுக்கான காசோலை 1982.07.05 சம்பிக்கப்பட்டது. ரூபா 4,000 ந்கான ஒரு காசோலை வாடிக்கையாளரால் 1982.06.26 இல் நேஜே வைப்பிலிடப்பட்டது.

வேண்டியவது:

- அ. 1981.06.30 இல் உள்ள இருப்பு நிலைக் கூற்று ஒன்றைத் தயாரிக்குக.
- ஆ. 1981 யூன் 30 இல் முடிவுற்ற ஆண்டுக்கான இலாபத்தை அல்லது நட்டத்தை கணிக்க.
- இ. 1982.06.30 இல் உள்ள இருப்பு நிலைக் கூற்று ஒன்றைத் தயாரிக்குக.
- ஈ. 1982 யூன் 30 இல் முடிவுற்ற ஆண்டுக்கான இலாபத்தை அல்லது நட்டத்தை கணிக்க.
- உ. பங்களிப்பு மூலதனக் கணக்குகளைத் தயாரிக்குக. (நட்டப்புக் கணக்குகள் ஒன்றும் பேணப்படவில்லை.)

02. சகாரா என்ற சில்லறை வியாபாரி தகுந்த கணக்குகள் பேணுவதில்லை. அவரின் கொள்வனவுகள் எல்லாம் கடனடிப்படையிலும் ஆனாலும் விற்பனைகள் கடனுக்கும் காசுக்கும் ஏற்பட்டுள்ளன.

தனது சொந்தச் செலவுக்காக ஒவ்வொரு வெள்ளியன்றும் வாரந்தோறும் அவர் எடுக்கும் ரூபா 30 ஜ விட அவர் தான் பெறும் பணம் எல்லாவற்றையும் கிரயமாக வங்கியிலிடுவார். வருட காலத்தில் பெறப்பட்ட அமாத்தப் பணத்தில் 60% மானவை காசு விற்பனை சம்பந்தமானவை. மீதி கடன்பட்டோரிலிருந்து பெற்றவையைக் காட்டுகின்றது.

இவரின் காசுப்புத்தகத்தின் வங்கி நிரலின் 31 டிசம்பர் 1983 இல் உள்ளவாறான சுருக்கம் பின்வருமாறு.

	வரவு	செலவு
காசு வைப்புக்கள்		61,000
கடன் கொடுத்தோருக்கக் கொடுத்தது	32,500	
வாடகை	2,400	
இறைகள்	1,200	
பொருத்துக்கள்	2,000	
கூலிகள்	6,000	
முதலீடுகள்	20,000	
காப்புறுதி	3,000	

எல்லாக் கொடுப்பனவுகளும் காசோலைகள் மூலம் செய்யப்பட்டன. அவ்வருட காலத்தில் அனுமதித்த கழிவுகளும், பெறப்பட்ட கழிவுகளும் முறையே 1,200 ரூபாவும் 2,100 ரூபாவும் ஆகும். ரூபா 800 அறவிடமுடியாக் கடனாகப் பதிவளிக்கப்பட வேண்டும். அவரின் புத்தகங்களைப் பரிசோதனை செய்த போது பின்வரும் மீதிகள்.

01.01.83 31.12.83

கடன்பட்டோர்	20,250	24,250
கடன் கொடுத்தோர்	17,540	15,400
உணகரணங்களும்		
பொருத்துக்களும்	21,400	23,000
சரக்கிருப்பு	18900	19250
வாடகை முற் பணக்		
கொடுப்பனவு	650	-
அட்டுறு காப்புறுதி	1,540	150
வங்கி மீதி	14,280	19,080
காசு மீதி	260	-

பின்வருவனவற்றைத் தயாரிக்குக.

01. 1983 ஆம் ஆண்டிற்கான காசுப் புத்தகம்.
02. 31 டிசம்பர் 1983 இல் முடிவடைந்த வருடத்திற்கான வியாபார இலாப நட்டக் கணக்கு.
03. அத்தேதியிலுள்ளவாறான ஜந்தொகை.

03. பின்வரும் விபரங்கள் ஒரு சில்லறை வியாபாரியான வீர என்பவருடைய கணக்கேடுகளிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டவையாகும்.

	01.01.82	31.12.82
வியாபாரக் கடன்பட்டோர்	21,250	23,240
வியாபாரக் கடன் கொடுத்தோர்	13,725	19,225
வியாபாரக் கையிருப்பு	12,250	19,220
நிலுவையாய் நிற்கும் கூலிகள்	320	120
வங்கியிலுள்ள மீதி	2,240	-
ஆண்க்கான கொள்வனவு நாட்குறிப்புப்படி		94,120
ஆண்டுக்கான விற்பனை நாட்குறிப்புப்படி		118,340
அனுமதித்த கழிவுகள்		1,325
அறவிடமுடியாக் கடன்		750
1982 இல் கொடுக்கப்பட்ட கூலிகள்		3,750
தனிப்பட்ட உபயோகத்திற்காக வங்கியிலிருந்து எடுப்பனவு		2,100
கைக்காசுக்காக தளபாட விற்பனை (ஏட்டுப் பெறுமதி மூலம் 3,250)		3,700
ஆண்டுக்காலத்தில் விற்பனைத் திரும்பல்		2,350
ஆண்டுக் காலத்தில் கொளடவனவுத் திரும்பல்		1,780
பலவினச் செலவுகள்		14,300

குறித்த ஆண்டுக்காலத்தில் கடன் கொடுத்தவர்களிடமிருந்து பெற்ற கழிவுகள் ஒன்றுமில்லை. வீர தனது காசுப் பொறுப்பனவுகள் எல்லாவற்றையும் வங்கியில் இட்டு வியாபாரம் கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் காசோலை மூலம் செய்தார்.

1983 மார்ச் 31 இல் வீர புதிய தளபாடங்களை மூலம் 750 இற்கு கொள்வனவு செய்து அதன் பொறுப்புக் காசோலை ஒன்று வழங்கினார். ஏனைய சிறு செலவினங்கள் எல்லாவற்றையும் பலவினச் செலவுகள் என்ற இனத்தின் கீழ்ப் பணம் கொடுக்கப்பட்டது.

நீர் தயாரிக்க வேண்டியது.

01. 1982 ஆம் ஆண்டுக்கு வீரவின் வங்கிக் கணக்கின் பொழுப்பு.

02. 1982 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான வியாபார இலாப நட்பு கணக்கும் அத்தேதியில் உள்ளவாறான ஜந்தொகையும்.

04. லலிதாவும், அனிதாவும் மொத்த விற்பனவு நிறுவனம் ஒன்றில் பங்குடமையாளர்களாவர். இவர்கள் இலாபங்களையும், நட்புடங்களையும் 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். 01.01.86 இல் இவர்களது மூலதன நிலுவைகள் முறையே 40,000 ரூபாவும், 35,000 ரூபாவும் ஆகும். இவர்களது நிறுவனத்தின் சொத்துக்களும் பொறுப்புக்களும் பின்வருமாறு.

	01.01.86	31.12.86
பொறிவிருட்சமும் பொறித் தொகுதியும்	44,500	58,000
தளபாடங்கள்	20,000	22,000
வியாபாரக் கையிருப்பு	21,800	27,450
வியாபாரக் கடன்பட்டோர்	16,400	26,400
வியாபாரக் கடன் கொடுத்தோர்	18,400	21,500
வங்கி நிலுவை	21,900	700(மே.வ)
வங்கிக் கடன்	25,000	20,000
தேய்மானத்திற்கு ஏற்பாடு		
பொறித் தொகுதியும் விருட்சமும்	4,500	
தளபாடம்	1,700	

இந் நிறுவனம் தனது கொள்வனவுகள் விற்பனைகள் யாவற்றையும் கடனிற்குச் செய்தது ஏடுகளிலிருந்து பின்வரும் விபரங்கள் கிடைத்துள்ளன.

புன்பா லோரி பிறுந்து சேமிக்கப்பட்ட காசு	402,000
கடன் கொடுத்தோருக்கு செலுத்தப்பட்ட காசு	303,000

பின்வருவனவற்றைக் கவனத்திற் கெடுத்த பின்னர் 1986 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான வியாபார இலாப நட்புக் கணக்கை தயாரிக்கவும்.

01. பொறிவிருட்சமும் பொறித்தொகுதியும், தளபாடம் என்பவற்றிற்கான தேய்மானத்திற்கு வருடமொன்றிற்கு கிரயத்தில் 10% இலும் ஏற்பாடு செய்யப்பட்ட விருக்கின்றது.
02. குறிப்பிட்ட வருடத்தில் லலிதாவும், அனித்தாவும் முறையே 4,800 ஜடிமும் 3,450 ஜடிமும் எடுத்தனர்.
05. ஒரு சில்லறை வியாபாரியான இந்திகா தகுந்த கணக்குகளின் தொகையைப் பேணவில்லை. எனினும் அவர் வங்கிக் கணக்கொன்றைப் பேணி வந்தார்.

1988 மார்ச் 31 இல் முடிந்த ஆண்டிற்கு அவருக்குக் கிடைக்கப் பெற்ற அவரது வங்கிக் கூற்றின்படி சுருக்கம் பின்வருமாறு.

	ரூபா	ரூபா
திகதி 01.04.87		10,200
வைப்புக்கள்		188,000
கொடுப்பனவுகள்		198,200
கடன் கொடுத்தோர்	80,100	
சில்லறை	9,200	
வாடகை	11,000	
தளபாடம்	20,000	
சம்பளங்கள்	11,200	
பொழுதுகருவி வகை	3,400	
காப்புறுதி	2,800	
மோட்டார் வாகனங்கள்	50,000	187,700
திகதி 31.03.88		10,500

அவரது கொள்வனவுகள் யாவும் கடனுக்குச் செய்யப்பட்டவையாகும். அவரது விற்பனைகள் உடன் காசுக்கும், கடனுக்குமாகும். அவர் தனது சொந்த உபயோகத்திற்கு குறித்த ஒரு தொகையான பணத்தை வைத்திருந்து காசுட சேகரிப்பின் மீதியை வங்கியிலிட்டார். மாதம் ஒன்றிற்கான அவரது மொத்த எடுப்பனவுகளின் தொகை ஏறத்தாழ ரூபா 1,500 ஆகும். ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட கழிவீடுகளின் தொகை ரூபா 3,000 ஆண்டிற்குப் பெற்றுக் கொள்ளப்பட்ட கழிவீடுகளின் தொகை ரூபா 2,100 ஆகவும் இருந்தன. பதிவளிக்கப்பட்ட அறவிடமுடியாக கடன்களின் ரூபா 1,200 ஆக இருந்தது. ஏனைய சொத்துக்களும் பொறுப்புக்களும் பின்வருமாறு இருந்தன.

	ஆண்டின் ஆண்டின்	
	தொகை	இறுதி
	ரூபா	ரூபா
கடன் கொடுத்தோர்	30,100	36,800
கடன் கொடுத்தோர்	10,500	14,400
தளபாடம்	25,000	40,000
கையிருப்புகள்	9,800	16,100
முற்பணமாகச்		
செலுத்தப்பட்ட இறை	400	600
விற்கும் வாடகை	1,000	2,000
மோட்டார் வாகனம் (ஒன்றுமில்லை)		37,000

ஆண்டின் இறுதியில் கைத்தேறாத வைப்புக்களின் தொகை ரூபா 2,100 ஆக இருந்தது. கடன் கொடுத்தோர் மீது வரையப்பட்டு ஆனால் சமர்ப்பிக்கப்படாத காசோலைக்குரிய தொகை ரூபா 200 ஆக இருந்தது. மேற்பேந்த தகவல்களைக் கருத்திற் கொண்டு 1988 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான வியாபார இலாப நடட்க்கணக்கைத் தயாரிக்கும்படி கேட்கப்படுகின்றீர்.

06. பின்வரும் விபரங்களின் அடிப்படையில் பத்தியா வியாபாரியின் 88.03.31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான இலாபம் அல்லது நடடத்தையும் அத்திகதியில் உள்ளவாறான ஜந்தொகையை தருக.

	01.04.87	31.03.88
வங்கி மீதி	(2,000)	11,000
வருமதியுண்டியல்	50,000	15,000
கடன்பட்டோர்	30,000	34,000
கைவசமுள்ளதாக	500	5,000
கையிருப்புகள்	45,000	60,000
மோட்டார் வாகனம் (கிரயம்)	60,000	140,000
கடன் கொடுனர்	30,000	3,500
தளபாடம்(கிரயம்)	25,000	25,000

நிலையான சொத்துக்களுக்கு ஆண்டுறுதிய மீதியின் 20% படி தேய்மான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ரூபா 2,000 அறவிடமுடியாக் கடனாகப் பதிவுிக்கப்பட வேண்டும். ஜயக்கடன்களுக்கு கடன்பட்டோரின் 05% படி ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

07. பின்சாதனங்களை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியான சமந்த காசேடு ஒன்றைப் பேண வந்தார். என்னும் பிறமுதனிலைப் பதிவேடுகளையும் பேரேட்டுக் கணக்குகளையும் அவை பேணவில்லை. உமக்குப் பின்வரும் தகவல்கள் வழங்கப்படுகின்றன.

காசு தவிர சொத்துக்களும் பொறுப்புக்களும்

	01.04.89	31.03.90
கையிருப்புகள் (பதிவு எதுவும் இல்லை)	-	6,600
கடன்பட்டோர்	35,000	50,000
கடன் கொடுத்தோர்	25,000	10,000
செலுத்தாவதற்குரிய பின்சட்டணம்	600	800
செலுத்த வேண்டிய வா.கை	1,500	3,000

காசேட்டின் சுருக்கம்

01.04.89 இல் இருந்தபடி மீதிகள் கைவசமுள்ள காசு	5,675
வங்கியிலுள்ள காசு	35,000
கடன்பட்டோரிடமிருந்து சேகரிக்கப்பட்டவை	490,000

கொடுப்பனவுகள்

கடன் கொடுத்தோர்	375,000
சம்பளங்கள்	52,000
எடுப்பனவுகள்	2,000
வாடகை	16,500
மின்கட்டணம்	7,500
அச்சிடல்	3,500
விளம்பரப்படுத்துதல்	4,800
மேலதிக தகவல்கள்	
காசு இழப்பு	2,500
கையிருப்புகளின் இழப்பு	6,500
31.03.90 இல் இருந்தபடி கைவசமிருந்த பணம்	5,600

பண்டங்களின் கொள்விலையுடன் 25% கூட்டி விற்கப்பட்டன. 1990 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான வியாபார இலாப நடட்க் கணக்கையும் அத்திகதியில் உள்ளபடியான ஐந்தொகையையும் தயாரிக்குமாறு நீர் கேட்கப்படுகின்றீர்.

08. கீர்த்திசேன தனது வியாபாரம் தொடர்பான கணக்கு ஏடுகள் வைத்திருக்கவில்லை. 1991 ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான கீர்த்திசேன அவர்களுக்கு வியாபாரத்தின் தேரிய இலாபத்தை நீர் கணித்தல் வேண்டும். கீர்த்திசேன சொத்துக்களையும் பொறுப்புக்களையும் கொண்ட பட்டியல் ஒன்றைத் தயாரித்தார். அது கீழே தரப்பட்டுள்ளது.

	31.03.90	31.03.91
கைவசமுள்ள காசு	5,400	28,000
வியாபாரக் கடன்பட்டோர்	240,000	295,000
வியாபாரக் கடன் கொடுத்தோர்	200,000	290,000
செலுத்தப்பட வேண்டிய சென்மதி		
உண்டியல்	320,000	120,000
மோட்டார் வாகனங்கள்	350,000	315,000
வியாபாரத் தொக்கு	325,000	420,000
வங்கியிலுள்ள காசு	இல்லை	68,000
தளபாடங்கள்	75,000	67,500
பெருமதியான உண்டியல்	120,000	110,000
வங்கி மேலதிக வரைபு	10,000	இல்லை

விலையான சொத்துக்கள் இவ்வாண்டிலே கொள்வனவு செய்யப்படவில்லை. விற்பனை செய்யப்படவில்லை. இவ்வாண்டிற்கான எடுப்பனவுகள் 30,000 ரூபாய் வியாபாரக் கடன்பட்டோரிடமிருந்து 10,000 ரூபாயை பெற முடிவில்லை. ஐயக்கடன்களுக்கென 5 சதவீத செயற்பாடு ஒன்று செய்யப்படவுள்ளது.

09. சம்பத் பெரோ என்பவர் ஒரு சில்லறை வியாபாரியாவார். பல ஆண்டுகளாக அவர் வியாபாரம் செய்து வந்திருப்பினும் கணக்குப் பதிவேடுகளின் முழுமையான தொகுதியொன்றை ஒரு போதும் அவர் பேணிவரவில்லை. 1991 மார்ச் முடிவுற்ற ஆண்டுக்கு அவரது வணிகத்தின் வங்கித் கணக்கினது சுக்கம் பின்வருமாறு.

வணிகக் கணக்கின் சுருக்கம்:

வாராட்கள்	445,500	190.04.01 இல்	
		இருந்தபடி மீதி	20,000
		எடுப்பனவுகள்	30,000
		கடன் கொடுத்தோருக்கான	
		கொடுப்பனவுகள்	345,000 -
		சம்பளங்கள்	25,000
		வடகை	12,000 -
		மின்சாரம்	3,500 -
		அச்சிடலும் எழுது கருவி	
		வகையும்	2,550 -
		விளம்பரப்படுத்துதல்	4,450
		மீதி 91.03.31 இல்	4,000 -
			445,500

சம்பத் பெரோவினால் பின்வரும் தகவல்கள் வழங்கப்பட்டன.

01. கடன் விற்பனைகள் சார் அனைத்துக் கிரயப்பட்டியல்களினதும் பிரதிகள் கோப்புச் செய்யப்பட்டன. கிரயப்பட்டியல் ஒவ்வொன்றும் கிடைக்கப் பெற்ற திகதி அதன் பிரதியில் குறிக்கப்பட்டது. கிரயப்பட்டியல்களினதும் பிரதிகளின் பகுப்பாய்வு 1989/90 ஆம் ஆண்டுக்குறிய விற்பனைகள் தொடர்பினால் ஆண்டுக்காலத்தில் ரூபா 22,500 ஆகிய தொகை கிடைக்கப் பெற்றமையும் 1990 91 ஆம் ஆண்டு விற்பனைகள் தொடர்பில் 46,750 ஆகிய தொகை தீர்க்கப்படாது எஞ்சி இருந்தமையும் ரூபா 4,250 எனும் தொகைக்கான விற்பனைகள் கிரயப்பட்டியல் ஒன்று மீள பெறமுடியாத ஒன்றாகப் பதிவளித்தல்.

02. கிடைக்கப் பெற்ற காசு முழுவதும் வியாபாரக் கடன்பட்டவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற காசு முழுவதும் ரூபா 12,000 எடுப்பனவுகள் ரூபா 3,000 வேறுசெலவுகள் என்பவை நீங்கலாக வங்கியிலிடப்பட்டன.

03.	வணிகத்தின் பொறுப்புக்கள் பின்வருமாறு இருந்தன.		
		-90.03.31	91.03.31
வியாபாரக் கடன் கொடுத்தோர்		24,000	35,000
வாடகை		1,000	1,000
மின்சாரம்		200	150
விளம்பரப்படுத்துதல்		-	-2,500

04. 1991 மார்ச் 31 இல் இருந்தபடி தொக்கு ரூபா 35,000 (கிரயத்தில்) ஆகும். ஆனால் மார்ச் இல் இருந்தபடி தொக்கின் பதிவு எதனையும் வணிகம் வைத்திருக்கவில்லை. விற்பனைகள் யாவற்றின் மீதும் 25% மொத்த இலாபமொன்று உழைக்கப்பட்டது. 1991 மார்ச் 31 இல் முடிவுற்று ஆண்டுக்கு வணிகத்தின் இலாப நடிக் கணக்கொன்றையும் அத்தேதியில் இருந்தபடியான ஜந்தொகை ஒன்றையும் தயாரிக்குமாறு நீர் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்.

10. நயனா ரூபா 200,000 மூலதனத்துடன் 1995 ஜனவரி 01 இல் ஓர் வியாபார தாபனத்தை ஆரம்பித்தார். அத்திகதியிலேயே, அவர் தளபாடங்களையும் பொருத்திகளையும் ரூபா 3,000 இற்குக் கொள்வனவு செய்தார். அவர் உகந்த விதத்தில் கணக்குகளைப் பேணுவதில்லை. எனினும் அவருடைய ஏடுகளிலிருந்து பின்வரும் விபரங்கள் பெறப்பட்டன.

		ரூபா
விற்பனைகள் (ரூபா 7,000 காசு		
விற்பனைகள் உட்பட)		170,000
கொள்வனவுகள் (ரூபா 40,000 காசுக்		
கொள்வனவுகள் உட்பட)	150,00	
ஊழியர் சம்பளம்	12,000	
நயனாவின் சம்பளம்	20000	
கடன்பட்டோரிடமிருந்து அறவிடப்பட		
முடியாத பணம்	5,000	
வியாபாரச் செலவுகள்		7,000

ஏனைய விபரங்கள்:

01. தனது குடும்ப அங்கத்தவர்களுக்காக நயனா ரூபா 5,000 பெறுமதியான பொருட்களை கடையிலிருந்து எடுத்தார். தனது மகனுக்கு ரூபா 20,000 கொடுத்தார். ஆனால் இக் கொடுக்க வாங்கல்களைப் பதிவு செய்யத் தவறி விட்டார்.
02. 1995 டிசெம்பர் 31 இல் பின்வரும் தொகைகள் செலுத்தப்பட வேண்டும். கொள்வனவுக்கான கடன் கொடுத்தோர் 36,000 ரூபா, வியாபாரச் செலவுகள் 3,000 ரூபா.

03. 1995 டிசெம்பர் 31 இல் பின்வரும் தொகைகள் பெறப்பட வேண்டும்.
வியாபாரக் கடன்பட்டோர் 32,000
04. 1995 டிசெம்பர் 31 இல் இருந்தவாறான தனது கையிருப்புகள் ரூபா 65,000 பெறுமானமுள்ளவை அன்று நயனா நிச்சயப்படுத்திக் கொண்டார்.

பின்வருவற்றைத் தயாரிக்கும்படி நீர் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்.

1. காசுக் கணக்கு
 2. 1995 டிசெம்பர் முடிவடைந்த ஆண்டுக்கான வியாபார இலாப நட்டக் கணக்கு.
 3. 1995 டிசெம்பர் 31 இல் இருந்தவாறான ஜந்தொகை.
11. ஒற்றைப் பதிவு முறைமை ஒன்றின் மூலம் நீர் விளங்கிக் கொள்வது என்ன? அதன் பிரதி கூலங்களைக் குறிப்பிடுக.
1. சேனவும் பாலாவும் இருவேறு வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வியாபார மூலதனங்கள் 1996.06.31 ஆந் திகதியில் முறையே ரூபா 150,000 உம் ரூபா 43,000 உம் ஆகும். 1997.03.31 இல் முடிந்த ஆண்டுக்கான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. சேனாவின் வியாபாரத்தில் திட்டமும் அவரது எடுப்புக்களும் முறையே ரூபா 15,000 உம் ரூபா 19,000 உம் ஆகும். பாலாவின் எடுப்பனவு ரூபா 7,000 அவரது வியாபார மூலதனம் 1997.03.31 ஆந் திகதியில் இருந்தபடியே ரூபா 40,000

பின்வருவனவற்றைக் கணிப்பிடுக.

1. 1997.03.31 திகதியன்று சேனாவின் வியாபார மூலதனம்.
 2. 1997.03.31 தினத்தில் முடிவடையும் ஆண்டுக்கான பாலாவின் இலாபம் அல்லது நட்டம்.
12. பர்ணான்டோ பலசரக்குக் கடையொன்றை நடாத்துகிறார். ஆனால் ஒரு முழுமையான கணக்குப் புத்தகத் தொகுதியைப் பேணவில்லை. எனினும் நடைமுறையிலுள்ள அவரது புத்தகங்களைப் தொகுப்பாய்வு செய்யும் போது அவரது சொத்துக்களும் பொறுப்புக்களும் 1996 ஆரம்பத்திலும் முடிவிலும் பின்வருமாறு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

96.01.01 96.12.31

திட்டங்கள் (கிரயத்தில்)	270,000	270,000
தளபாடம் (கிரயத்தில்)	93,000	93,000
இருப்பு	127,500	117,900
சில்லறைக் கடன்பட்டோர்	36,450	64,350
சில்லறைக் கடன்கொடுத்தோர்	74,850	68,550
காசுக் கையிருப்பு	69,900	78,300

வியாபாரத்திலே பேணப்பட்ட தற்காலிகக் குறிப்புப் புத்தகத்தில் உள்ளவற்றிற்கிணங்க ஆண்டுக் காசுக் கொடுப்பனவுகளும் பெறுவனவுகளும் கீழ்வருமாறு.

	ரூபா
கூலிகள்	90,300
கடன்பட்டோரிடமிருந்து காசாகப் பெறுவது	1,219,500
சில்லறைச் செலவுகள்	31,500
கடன் கொடுத்தோருக்கு செலுத்தப்பட்ட காசு	965,100
அச்சிடலும் எழுதுபொருட்களும்	17,100
வாடகைகளும் இறைகளும்	36,000
தொலைபேசிக் கட்டணம்	21,600
மின்கட்டணம்	10,350

ஆண்டில் ஏதேனும் காசுக் குறைபாடுகள் காணப்பட்டின் அவை பர்ணாண்டோவின் எடுப்பனவுகள் எனக் கருதப்படல் வேண்டும். பர்ணாண்டோ தனது சொந்தத் தேவைக்காக ரூபா 10,800 கிரயமாகும் பொருட்களை வியாபாரத்திலிருந்து திரும்ப எடுத்துள்ளார்.

பின்வருவனவற்றைத் தயாரிக்குக.

01. 1996.12.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார இலாப நட்டக் கணக்கு.
02. 1996.12.31 ஆந் திகதி இருந்தபடியான ஜந்தொகை.
13. ஆ.ஒரு வியாபாரத்தின் 1997 ஆரம்பத்திலும் முடிவிலும் காணப்பட்ட சொத்துக்கள் பொறுப்புக்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.

	1997.01.01	1997.12.31
காசு	1,000	2,500
வியாபாரக் கடன்பட்டோர்	6,250	4,450
வியாபாரச் சரக்கிருப்பு	8,700	10,250
உபகரணம்(தேறியது)	4,000	3,500
வியாபாரக் கடன் கொடுத்தோர்	6,500	7,050

1997 ஆம் ஆண்டுக்காலத்தில் எல்லாக் கொள்வனவுகளும் எல்லாச் செலவுகளும் (பெறுமானத்தேய்வு தவிர) காசு மூலம் செலுத்தப்பட்டது. இவ்வாண்டில் வாடிக்கையாளரிடமிருந்து பெற்று தொகை ரூபா 40000 ஆகவும் வியாபாரக்கடன் கொடுத்தோருக்கு கொடுப்பனவு ரூபா 2750 ஆகவும் இருந்தது. 1997 ஆண்டுக் காலத்தில் வேறு ஏதேனும் பெறுவனவுகளோ கொடுப்பனவுகளோ இடம்பெறவில்லை.

1997 ஆண்டிற்கான பின்வருவனவற்றைக் கணக்குமாறு வேண்டப்படுகின்றீர்

01. விற்பனை வருவாய்.
02. கொள்வனவுகள்.
03. விற்பனை சரக்கின் கொள்விலை.
04. ஏனைய செலவுகள்.
05. தேறிய இலாபம்.

14. லக்மல் பெரேரா அதிஜ்டலாபச் சீட்டில் ரூபா 100,000 வெற்றி பெற்றுள்ளார். இந்த பணத்தினைக் கொண்டு 1997 ஜனவரி 01 இல் வியாபாரம் ஒன்றைக் கொள்வனவு செய்து லக்மல் வங்கிக் கணக்கினைப் பராமரிக்கவில்லை. எல்லாக் கொடுக்கல் வாங்கல்களும் காசு மூலம் மேற்கொள்ளப்பட்டது. உம்மாஸ் பெறக்கூடியதாக இருந்த 1997.12.31 இல் முடிவடைந்த ஆண்டுடன் தொடர்புடைய தகவல்கள் பின்வருமாறு இருந்தது.

01. லக்மல் ரூபா 93,600 தொகையினை வியாபாரத்தினைக் கொள்வனவு செய்த வியாபாரிக்கு செலுத்தினார். இத்தொகை கட்டடம் ரூபா 35,000 தளபாடம் ரூபா 2,000 சரக்கிருப்பு ரூபா 4,500 கடன்பட்டோர் ரூபா 1,400 1997 மார்ச் 31 இல் உள்ள முற்பணக் கொடுப்பனவு ரூபா 700 என்பவைகளை உள்ளடக்கியுள்ளது. இவர் சட்டச் செலவாக ரூபா 4,120 இனையும் செலுத்தியுள்ளார்.
02. மே 01 இல் உபகரணம் ரூபா 3,600 இற்குக் கொள்வனவு செய்ததுடன் ஜூன் 01 இல் தனிப்பட்ட பாவனைக்காக தளபாடம் ரூபா 1,900 இற்குக் கொள்வனவு செய்யப்பட்டது.
03. இவ்வாண்டில் சொந்தத் தேவைக்காக நுகர்வு ரூபா 2,500 ஆகவும் காசுப்பற்றுக்கள் ரூபா 8,500 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
04. கையேற்கப்பட்ட கடன்பட்டோரில் ரூபா 1,000 பெறப்பட்டதுடன் அவரின் சொந்த வியாபாரத்தில் ரூபா 1,800 தொகையான அறவிடமுடியாக கடன் பதிவழிக்கப்பட்டது.

1997 டிசம்பர் 31 இல் கையிலுள்ள காசு ரூபா 6,500 கடன் கொடுத்தோர் ரூபா 8,500 (தனிப்பட்ட கடன் கொடுத்தோர் ரூபா 2,500 உட்பட) சரக்கிருப்பு ரூபா 7,600 கடன்பட்டோர் ரூபா 5,700 அவரின் மனைவிக்குக் கொடுத்த கடன் ரூபா 1,700 உட்பட) என்பவைகள் காணப்பட்டது. தளபாடம் பொருத்துக்களுக்கான பெறுமானத் தேய்விற்கு வருடாந்தம் 10% ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

பின்வருவனவற்றைத் தயாரிக்குமாறு வேண்டப்படுகின்றீர்.

1. 1997 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான ஜந்தொகை.
2. 1997 ஆண்டிற்கான இலாபம் அல்லது நட்டத்தின் கணிப்பீடுகளைக் காட்டக் கூடியதான கூற்று.
15. நான்கு தனி வியாபாரி முயற்சிகளின் நிதிக்கூற்றுகளிலிருந்து எடுக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு.

	j1	j2	j3	j4
01.12.97 சொத்துக்கள்	7,000	9,000	5,800	8,200
பொறுப்புக்கள்	4,500	4,700	2,800	?
01.12.98 சொத்துக்கள்	8,200	9,600	?	7,500
பொறுப்புக்கள்	5,500	?	3,800	5,000
1998 ஆம் ஆண்டில் மேலதிக மூலதனம்	300	1,000	1,550	300
தேறிய இலா/நட்டம்	?	1,500	900	1,200
உரிமையாளர் பற்றுக்கள்	700	500	650	600

ஒவ்வொரு வியாபாரத்திலும் விடப்பட்டுள்ள தரவுகளைக் கணிக்க.

16. சுந்தரி வியாபார நிலையத்தின் 1999 ஏப்ரல் 01 ஆந் திகதியில் உள்ளபடியான ஜந்தொகை பின்வருமாறு.

	ரூபா	ரூபா
மூலதனம்	400,000	600,000
நீண்ட காலக்கடன்	200,000	திரட்டிய பெறுமானத்தேய்வு (100,000)
ந.மு பொறுப்புக்கள்	200,000	500,000
		நடைமுறைச் சொத்துக்கள் 300,000
	800,000	800,000

- i. 1999 ஒக்டோபர் 01 ம் திகதி ரூபா 100,000 பெறுமதியான நிலையான சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டன. எல்லா நிலையான சொத்துக்களுக்கு கொள்விலையில் வருடாந்தம் 10% பெறுமானத் தேய்வு இடப்பட்டுள்ளன. இதனை விட நிலையான சொத்துக்களில் வேறு எவ்வித மாற்றங்களும் இடம் பெறவில்லை.
- ii. இக் கணக்காண்டு காலத்தினுள் செலுத்தப்பட்ட நீண்ட கால கடன் தவணை பணம் 50,000 ரூபாவினுள் வட்டி ரூபா 10,000 மும் உள்ளடங்கியுள்ளது.
- iii. 2000.03.31 திகதியில் நடைமுறைச் சொத்துக்கள் ரூபா 340,000 நடைமுறை பொறுப்புக்கள் ரூபா 175,000 ஆகக் காணப்பட்டது.

iv. இக் கணக்காண்டுக் காலத்தினுள் உரிமையாளர் மேலதிக மூலதனமாக ரூபா 80,000 ஜக் கொண்டு வந்தார். அதே நேரம் அவர் தனது சொந்தத் தேவைக்காக ரூபா 20,000 பெறுமதியான இருப்புக்களை எடுத்துக் கொண்டார். வேண்டப்படுவது.

மேற்கூறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி 2000.03.31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான தேறிய இலாபத்தை, நட்டத்தை கணிப்பிடுக.

17. அமினீர் வியாபார நிலையம் தனது கணக்குப் புத்தகங்களைச் சரியான முறையில் பராமரிக்கவில்லை. எவ்வாறாயினும் 2000.03.31 அம்மாதியில் காசினைக் கணக்கெடுப்புச் செய்ததி காக மீதி ரூபா 25,000 ஆகக் காணப்பட்டது. ஆனால் உண்மையான 'காசு மீதி இதனை விற்கக் கூடுதலாக இருக்க வேண்டும் என உரிமையாளர் கூறுகின்றார். இது தொடர்பாக இவரின் அபிப்பிராயம் என்னவெனில் காசாளர் ஒரு தொகைப் பணத்தை எடுத்து விட்டார் என்பதாகும். பின்வரும் தகவல்கள் உமக்குத் தரப்பட்டுள்ளன.

i. வருடத்திற்கான சுருக்கப்பட்ட வங்கி கொடுக்கல் வாங்கல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

	ரூபா	ரூபா
1999.04.01 திகதியில் வங்கிக் கூற்றின்படி மீதி		
வைப்புக்கள்	12,000	
கழி கொடுப்பனவுகள்:	650,000	662,000
கடன்கொடுத்தோருக்கான கொடுப்பனவு	330,000	
சம்பளங்கள்	120,000	
செயற்பாட்டுச் செலவுகள்	280,000	730,000
2000.03.31 திகதியில் வங்கிக் கூற்றின்படி மே.பற்று		68,000

ii. கடன்பட்டோர்களினதும், கடன் கொடுத்தோர்களினதும் மீதிகள் பின்வருமாறு

	99.04.01 ரூபா	00.03.31 ரூபா
வியாபாரக் கடன்பட்டோர்கள்	250,000	100,000
வியாபாரக் கடன் கொடுத்தோர்	120,000	200,000

iii. மொத்த விற்பனைகள் ரூபா 850,000 வினும் காசு விற்பனைகள் ரூபா 250,000வும் உள்ளடங்கியுள்ளது. இக்கணக்காண்டுக் காலத்தினுள் பெற்று கழிவும் கொடுத்த கழிவும் முறையே ரூபா 5,000, ரூபா 8,000 ஆகும். அறவிடமுடியா கடன் ரூபா 2,000 பதிவளிக்கப்பட்டது.

- iv. 1999.04.01 திகதியில் காசு மீதி ரூபா 40,000 வருடத்தினுள் பெற்றுக் கொள்ளப்படும் பணத்தில் செயற்பாட்டு செலவுகளையும், பற்றுக்களையும் செய்த பின் வைப்புச் செய்யுமாறு அமீன் காசாளரை அறிவுறுத்தியிருந்தார். காசு மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டுச் செலவுகள் ரூபா 140,000 வும், காசு மூலமான பற்று ரூபா 15,000 ஆகும்.

வேண்டப்படுவது.

01. கன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கையும், கடன் கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கையும் தயாரிக்குக.
02. 2000.03.31 திகதியில் கையில் காணப்படும் காசு மீதியை காட்டும் கூற்றினை தயாரிக்குக. அத்துடன் காசாளினால் எடுக்கப்பட்ட பணத்தொகையைக் கண்டுபிடிக்குக.

18. அசோக் என்பவர் பிளாஸ்டிக் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். எல்லா விற்பனைகளும் காசிற்குச் செய்யப்பட்டன. லெல்லா பெறுவனவுகளும் வங்கியில் வைப்பிலிடப்பட்டன. நாளாந்த விற்பனைப் பெறுவனவுகளிலிருந்து எதுவித செலவுகளும் மேற்கொள்ளப்படவில்லை. எல்லா செலவுகளும் காசு மூலம் செய்யப்பட்டுள்ளன. இந் நோக்கத்திற்காக சில்லறைக் காசோடு பராமரிக்கப்படுகிறது. கடன் கொடுத்தோருக்கும், சில்லறைக் காசேட்டிற்கான காசுப் பெறுதலிற்கும் மட்டும் காசோலைகள் வழங்கப்பட்டன. பின்வரும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

01.01.2003 இல் -இருப்பு

இக்காலப் பகுதியில் களவு போன சரக்கு

01. 1999 ஜனவரி மாதத்திற்கான சில்லறைக் காசேடு

திகதி	தொகை (ரூபா)	விபரம்	தொகை (ரூபா)	வாகனச் செலவு	பகுப்பாய்வு			கடன் கொடுத்தோர்
					விற்பனை தரகு	ஏனைய செலவுள்		
01	20,000	மீதி கீ/வ	-	-	-	-	-	-
02	-	செலவுகள்	1,500	500	-	1,000	-	-
05	-	தரகு	3,000	-	3,000	-	-	-
10	-	கடன் கொடுத்தோர்	2,500	-	-	-	2,500	-
12	-	செலவுகள்	4,200	3,000	-	1,200	-	-
15	-	தரகு	2,800	-	2,800	-	-	-
20	-	கடன் கொடுத்தோர்	2,000	-	-	-	-	2,000
22	-	செலவுகள்	1,800	800	-	1,000	-	-
30	-	தரகு	1,500	-	1,500	-	-	-
31	-	மீதி கீ/வ	700	-	-	-	-	-
	20,000		20,000	4,300	7,300	3,200	-	4,500
31	700	மீதி கீ/வ						
31	19,300	காசு-610509						

ii. 1999 ஜனவரி மாதத்திற்கான வங்கிக் கூற்று.

திகதி	விபரம்	வரவு ரூபா	வரவு ரூபா	மீதி ரூபா
1999 ஜன 01	மீதி	-	-	16,000
1999 ஜன 05	காசு	-	30,000	46,000
1999 ஜன 09	காசோலை- 610507	12,000	-	34,000
1999 ஜன 12	காசு	-	15,000	49,000
1999 ஜன 15	காசோலை	-	5,200	54,200
1999 ஜன 20	காசோலை- 610508	5,000	-	49,200
1999 ஜன 25	காசு	-	8,000	57,200
1999 ஜன 30	காசோலைப் புத்தகம்	75	-	57,125
1999 ஜன 31	வங்கிக் கட்டணம்	125	-	57,000
1999 ஜன 31	காசோலை- 610509	19,300	-	37,700

iii. கடன்கொடுத்தோர் ஒருவருக்கு 31.01.1999ல் வழங்கிய 7200 காசோலை இன்னமும் வங்கியில் சமர்ப்பிக்கப்படவில்லை.

iv ஏனைய சொத்துக்கள் பொறுப்புக்கள் பின்வருமாறு	01.01.99 31.01.99	
	ரூபா	ரூபா
கடன்கொடுத்தோர்	25000	32000
மோட்டார் வான்	175000	175000
கடன்கொடுத்தோர்	8000	75000

பின்வருவனவற்றைத் தயாரிக்குக.

01..1999 ஐனவரி மாதத்திற்கான விற்பனைக் கணக்கு

02. 31 ஐனவரி 1999 இலுள்ள ஐந்தொகை

19. ரணசிங்க என்பவர் 1993 ஏப்ரல் 01ம் திகதியன்று ரூபா 2500 ஆகிய மூலதனத்துடன் வணிகமொன்றை ஆரம்பித்தார். அதே தினத்தன்று ரூபா 2000 ஆன தொகைக்கு காசிற்கு தளபாடங்களையும் பொருத்திகளையும் கொள்வனவு செய்தார். தகுந்தவாறு பேணப்படாத அவரது கணக்கேடுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

விற்பனைகள் (ரூபா 11,750 காசு விற்பனைகள் உட்பட)	29250
கொள்வனவுகள் (ரூபா 3500 காசுக் கொள்வனவு உட்பட)	23750
எடுப்பனவுகள்	2800
சம்பளங்களும் கூலிகளும்	3000
பதிவுழிக்கப்பட்ட அறவிடமுடியாக் கடன்கள்	500
தொழிற்பாட்டுச் செலவுகள்	2675

ரணசிங்க தனது சொந்த உபயோகத்திற்கான ரூபா 500 ஆகிய பெறுமானமுள்ள பண்டங்களை வணிகத்திலிருந்து எடுத்தது. ன் தனது மகனுக்கு ரூபா 200 ஆன தொகையை செலுத்தினர். ஆனால் இக் கொடுக்கல் வாங்கல்கள் ஏடுகளில் பதியப்படவில்லை. 1994 மார்ச் 31 இல் இருந்தபடி அவரது தொக்கின் தொகை ரூபா 4125 ஆக இருந்தது. அவருடைய மொத்த கடன்பட்டோரும் மொத்தப் பொறுப்புக்களும் முறையே ரூபா 1300. ரூபா 34.00 எனும் தொகைகளாக இருந்தன.

பின்வருவனவற்றைத் தயாரிக்குமாறு நீர் கேட்கப்படுகிறீர்

01. 1994 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான வியாபார, இலாப நடப்புக்கணக்கு

02. அத் தேதியிலிருந்தபடி ஐந்தொகை

20. ஒரு தனி வியாபாரியான தினேஷ் என்பவர் தனது ஏடுகளை ஒற்றைப் பதிவு முறையில் வைத்திருக்கிறார். அவர் ஆண்டுக்குரிய தனது வருமானக் கூற்றினைப் பின்வருமாறு தனது வருமானக் கூற்றினைப் பின்வருமாறு தனது இலாபங்களைக் காட்டித் தேசிய இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தார்.

டிசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டு	தேறிய இலாபம் ரூபா
1998	2,350
1999	12,400
2000	12,850
2001	17,400
2002	20,000

இறைவரித் திணைக்களம் தினேஸ் சமர்ப்பித்த கணக்குகளுடன் திருப்தியடையவில்லை. எனவே சரியான தேறிய இலாபத்தைக் கணிப்பதற்கு தினேஸ் உமது உதவியை நாடுகிறார். பின்வரும் தகவல்கள் உமக்குத் தரப்பட்டுள்ளன.

i. தினேஸ் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூபா 25,000 ஆன தொகையைப் புகுத்தியும் தனது சகோதரனிடமிருந்து ரூபா 15,000 ஜக் கடனாகப் பெற்றுக் கொண்டும் தனது வணிகத்தை 1998 ஜனவரி 01 ஈந் திகதியன்று ஆரம்பித்தார்.

ii. அவர் தனது சகோதரனிடமிருந்து பெற்றக் கொண்ட கடனில் ரூபா 5,000 ஆன தொகையை 1999 டிசெம்பர் 31 ஆந் திகதியன்றும் ரூபா 4,000 ஆன தொகையை 2000 டிசெம்பர் 31 ஆந் திகதியன்றும் மீளச் செலுத்தினார்.

iii. 2002 டிசெம்பர் 31 இல் வணிகத்தின் சொத்துக்களும் பொறுப்புக்களும் பின்வருமாறு இருந்தன.

	ரூபா
வங்கியிலும் கைவசமும் இருந்த காசு	19,500
கடன்பட்டோர்	13,250
இருப்பு	15,200
கடன்கொடுத்தோர்	6,800

iv. 2002 டிசெம்பர் மாதம் அவர் ரூபா 22,500 எனும் தொகைக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கொள்வனவு செய்ததுடன் வணிகப் பணத்திலிருந்து ரூபா 3,200 ஆன தொகைக்கு வரையறுத்த தருணா நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்தார். இவை வணிகத்தின் காசுக் கணக்கில் மட்டும் பதியப்பட்டுள்ளது.

- v. தினேஷ் கடந்த 05 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைச் செலவுகளுக்கு வணிகத்திலிருந்து எடுத்துக்கொண்ட காசு பின்வருமாறு.

ஆண்டு	ரூபா	ஆண்டு	ரூபா
1998	5000	1999	7000
2000	6500	2001	6200
2002	7800		

வேண்டப்படுவது

01. 1998 தொடக்கம் 2002 வரையுள்ள காலப்பகுதிக்குச் சரியான தேறிய மொத்த இலாபத்தைக் கணிக்கவும் (ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனியாக இலாபத்தைக் கணிக்க வேண்டியதில்லை).
02. இந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் தினேஷ் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வெளிப்படுத்தாதிருந்த தேறிய இலாபத்தின் மொத்தத் தொகை யாது?
03. 1998 தொடக்கம் 2002 வரையுள்ள காலப்பகுதிக்கான சுருக்கிய சரியான காசுக்கணக்கை தயாரிக்கவும்.

தீயழிவு

01. பிரிந்தா நிறுவனத்தில் தீ அழிவு ஏற்பட்டு 16700 ரூபா இருப்புத் தவிரந்த மிகுதி இருக்கள் முற்றாக அழிவடைந்தது. இத்தீயழிவு 2002 ஆண்டு இம் பெற்றது. 2000 ஆம் ஆண்டில் பின்வரும் தகவல்கள் உட்க்கத் தரப்பட்டுள்ளன.

01.01.2000 ஆண்டில் இருப்பு	35000
கொள்வனவு	160000
விற்பனை	100000

நிறுவனம் விற்பனை விலையுடன் 25% இலாபம் வைத்துப் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.

வேண்டப்படுவது

01. 31.12.2002 ஆண்டில் முடிவடைந்த ஆண்டுக்கான வியாபாரக் கணக்கு
02. காப்புறுதிக் கோரிக்கைக்குரிய தொகையை மதிப்பிடுக.
03. தீயழிவால் 60% காப்புறுதி நிறுவனம் தருவதாக இருந்தால் நடவடிக்கை தொடர்பான நாட்குறிப்புப் பதிவுகள்

02. தாசினி நிறுவனத்தின் 2001 ஆண்டில் தீ விபத்து ஏற்பட்டு 9700 ரூபா இருப்புத் தவிர ஏனையவை முற்றாக அழிவடைந்தது. 2001 இல் இடம் பெற்ற கொடுக்கல் வருமாறு.

அழம்ப இருப்பு	37000
கொள்வனவு	120000
விற்பனை	92000
உட்திருப்பம்	2000
வெளித்திருப்பம்	3000

நிறுவனத்தின் விற்பனை விலைபுடன் 33/1/3% இலாபம் வைத்தப் விற்பனை செய்வது வழங்கும்.

வேண்டப்படுவது:-

01. 31.12.2001 இல் முடிவுற்ற ஆண்டுக்கான வியாபாரக் கணக்கு
 02. காப்புறுதித் கோரிக்கைக்குரிய தொகையை மதிப்பிடுக.
 03. இழப்பில் 80% காப்புறுதி நிறுவனம் தருவதாக இருந்தர் நடவடிக்கைக்குரிய நாட்குறிப்புப் பதிவுகள்.
 04. தீயினால் அழிவடைந்த சரக்கு 600 ரூபா செலவு செய்து அதில் 3/5 பகுதி 8000 விற்பனை செய்யப்பட்டது எனக்கருதி காப்பாற்றப்பட்ட சரக்குக் கணக்கு
 05. இலாப நட்டக்கணக்கு, ஐந்தொகைச் சரக்கம்.
03. வரையறுக்கப்பட்ட ஸ்ரீ நிறுவனத்தின் 30.06.2003 இல் தீயழிவு ஏற்பட்டது. அதிலிருந்து ரூபா 7100 நூலாவான சரக்குகள் தவிர எஞ்சியதனைத்தாம் முற்றாக அழிவடைந்தது.

உரிமையாளன் பற்றிய சரக்கு	500
இக்காலப் பகுதிக்கான விற்பனை	29000
கொள்வனவு	33000

அழிவு இடம் பெறும் போது வழியில் சரக்காக 5000 ரூபா காணப்பட்டது.

நிறுவனம் கொள்விலையுடன் 20% இலாபம் வைத்தப் பொருட்களை விற்பனை செய்வது வழங்கும்.

வேண்டப்படுவது

01. காப்புறுதிக் கோரிக்கைக்குரிய தொகையை மதிப்பிடுக
02. இழப்பீட்டில் காப்புறுதிக் கம்பனி முழுத்தொகையையும் தருவதாக இருந்தால் நாட்குறிப்புப் பதிவுகள்.
03. காப்பாற்றப்பட்ட சரக்கு 1200 ரூபா செலவின் திருத்தி அமைக்கப்பட்டு 10000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது எனக்கருதி காப்பாற்றப்பட்ட சரக்குக் கணக்கு.
04. வரையறுக்கப்பட்ட உதயன் நிறுவனத்தில் தீயழிவு ஏற்பட்டு 10,500 ரூபா சரக்கு தவிரந்த ஏனையவை முற்றாக அழிவடைந்தது. 01.07.2002 இல் தீயழிவு ஏற்பட்டது.

01.01.2002 இல் இருப்பு	36,000
31.012.2002 இல் இருப்பு	42,000
இக்காலப் பகுதிக்குரிய கொள்வனவு	250,000
இக்காலப் பகுதிக்கான விற்பனைகள்	240,000

இக்காலப் பகுதியில் விற்பனை விலையில் 5,000 ரூபா பொருட்கள் களவு போய் இருந்தன. காப்பாற்றப்பட்ட சரக்கு 800 ரூபா செலவில் திருத்தி அமைக்கப்பட்டு 1,000 ரூபா இலாபத்தில் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை விலையில் 20%

வேண்டப்படுவது

- 01) காப்புறுதிக் கோரிக்கைக்குரிய தொகையை மதிப்பிடுக.
- 02) இழப்பீட்டில் 40% காப்புறுதி நிறுவனம் தருவதாக இருந்தால் நடவடிக்கை தொடர்பான நாட்குறிப்பு பதிவுக்கள்
- 03) சேதமடைந்த சரக்குக் கணக்கு
- 04) காப்பாற்றப்பட்ட சரக்குக் கணக்கு.
05. கபால் நிறுவனத்தின் 2000 ஆம் ஆண்டில் தீயழிவு ஏற்பட்டு 5500 ரூபா சரக்குத் தவிர மிகுதி முற்றாக அழிவடைந்தது.

01.01.2000 ஆண்டில் இருப்பு	40000
இக்காலப்பகுதிக்கான கொள்வனவு	200000
இக்காலப்பகுதிக்கான விற்பனை	220000

தீயழிவு இடம் பெற்று போது கொள்வனவுச் சரக்குகளில் 3000 ரூபா வழியில் சரக்காகக் காணப்பட்டது.
இல் இருப்பின் கிராம யாது?

ஆரம்ப இருப்பு 1,000 ரூபா பெறுமதியானது 100 ரூபாவாகப் பதியப்பட்டிருந்தது. இப் பெறுமதி 900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. நிறுவனம் விற்பனை விலையுடன் 1/3 லாபம் வைத்துப் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.

இழப்பீட்டில் 50% நட்ட ஈடு தருவதாக நிறுவனம் ஒப்புக் கொண்டது.

வேண்டப்படுவது

01. நட்ட ஈட்டுக் கோரிக்கைக்குரிய தொகையை மதிப்பிடுக.
02. தீயழிவு தொடர்பான நாட்குறிப்புப் பதிவு
03. 31.12.2000 ஆண்டுக்கான இலாப நட்டக் கணக்கு, ஐந்தொகைப் பொழிப்பு
06. சீலன் நிறுவனத்தின் தீயழிவு ஏற்பட்டு 16000 ரூபா சரக்குகள் தவிர மீதி 99 ஆம் ஆண்டில் அழிவடைந்தது. ஆவணங்களும் அழிவடைந்த காரணத்தால் அவரது கைக்குரிய புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட மீதிகள் வருமாறு.

01.01.1999 இல் இருப்பு	37000
இக்காலப்பகுதிக்கான விற்பனை	197000
இக்காலப் பகுதிக்கான கொள்வனவு	150000

ஆரம்ப இருப்பில் 3000 ரூபா பெறுமதியான இருப்பு 2000 மாகக் கணக்கில் உள்ளடக்கப்பட்டிருந்தது. 3200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 5000 ரூபா கிரயமான பண்டம் இவ்வாண்டு 40% நட்டத்தில் விற்கப்பட்டிருந்தது. பொதுவான இலாப எல்லை விற்பனை விலை 1/4 பங்கு ஆகும். இழப்பீட்டில் 50% காப்புறுதி நிறுவனம் தருவதாக ஒப்புக் கொண்டது.

வேண்டப்படுவது

01. காப்புறுதிக் கோரிக்கைக்குரிய தொகையை மதிப்பிடுக.
02. காப்புறுதி இழப்பீடு தொடர்பான நாட்குறிப்புப் பதிவுகள்
03. இலாப நட்டக் கணக்கு, ஐந்தொகைச் சுருக்கம்
07. 30 நவம்பர் 1983 இல் ஒரு தொழில் முயற்சியாளன் வணிகச் சரக்கிருப்பில் ஒரு பகுதி தீயால் அழிக்கப்பட்டது. 31 டிசெம்பர் 1983 இல் இருந்த மிகுதிச் சரக்கிருப்புக்க் ரூபா 32585 எனப் பெறுமானமிடப்பட்டுள்ளது. உட்குப்பின்வரும் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

01.01.83 சரக்கிருப்பு	42150
01.01.83 30.11.83 காலத்தில் கொள்வனவு	81475
01.12.83 31.12.83 காலத்தில் கொள்வனவு	24270

கடன்பட்டோர் 01.01.83	22500
கடன்பட்டோர் 30.11.83	29650
கடன்பட்டோரிடமிருந்து பெற்ற காசு	
01.01.83 30.11.83 காலத்தில்	23450
01.12.83 - 31.12.83 வரையான விற்பனை	30000

சரக்கிருப்புகள் தீக்கெதிரான காப்புறுதி செய்யப்பட்டன. காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தீயால் அழிக்கப்பட்ட பெறுமானத்தில் 60% ஐ நட்டசட்டாகக் காடுத்தது. மொத்த இலாபம் (Cross largion) விற்பனைகளில் 20% எனக் கொள்க.

வேண்டப்படுவது

01. 30.11.83 இல் முடிவடைந்த காலத்துக்கான வியாபாரக் கணக்கு
02. 30.12.83 இல் முடிவடைந்த காலத்துக்கான வியாபார நட்டக் கணக்கு
03. தீயினால் அழிக்கப்பட்ட சரக்கிருப்புகும் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தால் கொடுக்கப்பட்ட நட்டசட்டுக்குமான ஒரு கூற்று.
08. சில்லறை வியாபாரிகளுக்கான சில்வா என்பவரின் வியாபார வளவு 1988 ஆகஸ்ட் 1 இல் ஏற்பட்ட தீவிபத்தினால் சேதமடைந்தது அவரது தொக்குகளின் பெரும் பகுதியும் சில கணக்கீட்டு ஆவணங்களும் தீயினால் அழிவடைந்தன. காப்பாற்றப்பட்ட தொக்குகளின் கிரயம் 9600 ரூபா தொகையாகும். சிலடவாவினால் பின்வரும் தகவல்கள் உடமக்குத் தரப்பட்டுள்ளன.

ரூபா

தொக்குகள் 1987.12.31	30000
கொள்வனவுகள் 88.01.01 இலிருந்து 88.08.31 வரையும்	250000
வியாபாரக் கடன் பட்டோர் 88.01.01	15000
வியாபாரக் கடன்பட்டோர் 88.08.31	24000
கடன்பட்டோரிடமிருந்து சேர்க்கப்பட்ட காசு	
88.01.01 இலிருந்து 88.08.31 வரையும்	24000
அறவிடமுடியாக கடன்	600
அனுமதிக்கப்பட்ட கழிவு	2400

எல்லா விற்பனைகளின் மீதும் மொத்த இலாப வீதம் விற்பனை விலையின் மீது 20% மாக இருந்தது.

- அ. 1988.01.01 இலிருந்து 89.01.01 இலிருந்து 89.08.31 வரையுமுள்ள காலத்தில் சில்வாவின் வியாபாரக் கணக்கை தயாரிக்குக.
- ஆ. தீயினால் அழிவுற்ற பொருட்கிரயத்தை கணிக்கുക. (1989 ஓகஸ்ட்.)

09. 1991 யூலை 28 ஆந் திகதியன்று சுரேஷினது புத்தகக் கடை தீப்பிடித்தது 1300 ரூபாய் என மதிப்பிடப்பட்ட தொக்கைக் தவிர ஏனைய தொக்குகள் யாவும் எரிந்து சாம்பலாயின.

01. 1991.01.01 இல் இருந்தவாறான பின்வரும் நிலுவைகள் அன் வியாபாரத்தின் ஐந்தொகையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

தொக்கு	28000	ரூபா
கடன் கொடுத்தோர்	15000	ரூபா

02. 1991.01.01 முதல் 1991.07.28 வரையிலான காலத்தடன் பின்வரும் தகவல்கள் தொடர்பான யன.

காக விற்பனைகள்	102000
சுன்சொடுத்தோருக்கான சொடுபனவுகள்	63000

03. ஏனைய தகவல்கள்

1991.07.28 இல் இருந்தவாறான கடன் கொடுத்தோர் 22500 ரூபாவாகும். மொத்த இலாப விகித விற்பனையின் மீது 20% மீட்கப்பட்ட பண்டங்கள் 300 ரூபாவுக்கு விற்கப்பட்டன. அழிந்த போது பண்டங்கள் அனைத்துக்கும் காப்புறுதிக் கோரிக்கை ஒன்று செய்யப்பட்டது. ஆனா அக்கோரிக்கையில் 75% மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது.

நீர் செய்ய வேண்டியது

அ. தீயினால் அழிந்து போன தொக்கைக் கணிப்பது

ஆ. அழிந்து போன தொக்குக் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்வதற்கான நாட்குறிப்பேட்டுப் பதிவுகளைக் காட்டுக. (1992 ஓகஸ்ட்)

10. ஒரு மொத்த விற்பனையாளர் என்ற வகையில் பெரோ ஒரு வியாபாரத் தாபனத்தை நடத்தி வந்தார். 1995 மே 31 இல் வியாபாரத் தாபனத்தின் வளவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் அவருடைய தொக்குகளின் பெரும் பகுதி அழிந்து விட்டது. மீட்கப்பட்ட கையிருப்புக்களில் பெறுமதி ரூபா 7200. 1995 மார்ச் 31 இல் அவருடைய கையிருப்புக்களின் பெறுமதி ரூபா 20000 ஆக இருந்ததென்றும் 1995 ஏப்ரல், மே மாதங்களில் கொள்வனவு ரூபா 287200 ஆகவும் விற்பனை ரூபா 300000 ஆகவும் இருந்தனவென்றும் ஏடுகளிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

விற்பனைக் கிரயத்தில் மொத்த இலாப விகிதம் 25% ஆக இருந்தது அழிவுக்குப் பின் கையிருப்புக்களில் கிரயத்தில் 80% ஐக் காப்புறுதி நிறுவனம் செலுத்தவாறாக உடன்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கையிருப்புக்களைச் சீர்திருத்தி எதிர்பாற்றுக ரூபா 4800 செலவு செய்யப்பட்டது. மீட்கப்பட்ட கையிருப்புக்களுள் ஐந்தில் நான்கு பங்கு 1995 ஜூன், 15 ஆந் திகதி ரூபா 10600 இற்கு விற்கப்பட்டது.

பின்வருவனவற்றைச் செய்யுமாறு நீ கேட்கப்படுகின்றீர்

- அ. தீ விபத்தில் இழக்கப்பட்ட கையிருப்புகளுக்காக, காப்புறுதி நிறுவனத்திடம் கோரக்கூடிய தொகையை கணிக்கவும்.
- ஆ. தீ விபத்தில் இழக்கப்பட்ட கையிருப்புகளையும் காப்புறுதிக் கோரிக்கையைவிட பதிவு செய்யும் பொருட்டான குறிப்பேட்டுக் பதிவுகளைக் காட்டுக.
- இ. 1995 ஜூன் 15 இல் இருந்தவாறான மீட்கப்பட்ட கையிருப்புகள் கணக்கை தயாரிக்கவும்.

11. 1995 ஏப்ரல் 01 ஆந்தி திகதியன்று வரையறுத்த அருண் நிறுவனத்தினது இருப்பின் ஒரு பகுதி தீயினால் அழிந்தது. மீட்கப்பட்ட இருப்புக் கொள்விலையில் ரூபா 12600 ஆக பெறுமானமிடப்பட்டது. நிறுவனம் தனது காப்புறுதிக் கம்பனியிடமிருந்து நட்ட ஈட்டைக் கோரியது வரையறுத்த அருணா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 31 ஆந் திகதியன்று தனது ஏடுகளை முடித்து வந்தது. அதன் கணக்கீடுகள் பின்வரும் தகவல்களைத் தந்தன.

01. 1994.12.31 இல் இருந்தபடி ஐந்தொகையின் பிரித்தெடுத்த பகுதி

	ரூபா
இருப்பு	47500
கடன்பட்டோர்	32000
கடன்கொடுத்தோர்	23040

02. 1994.12.31 தொடக்கம் 1995.04.01 ஆந் திகதியுள்ள காலத்திற்கான மேலதிக தகவல்கள்

கடன்பட்டோரிடமிருந்து பெறுவனவுகள்	122000
காக விற்பனைகள்	34440
கடன்கொடுத்தோருக்கான செலுப்பனவுகள்	119220

03. 1995.04.01 திகதியன்று இருந்தபடி மீதிகள்

	ரூபா
கடன்பட்டோர்	37560
கடன்கொடுத்தோர்	28420

04. 1994 டிசெம்பர் 31 ஆந் திகதியன்று இருப்பின் பெறுமானமானது, ரூபா 3500 கிரயமான ரூபா 2500 ஆகக் குறைத்தெடுக்கப்பட்ட இருப்பு உட்படிப்படியொன்றை உள்ளாக் கிபிர்ந்தது. அது 1995 பெப்ரவரி மாதம் ரூபா 3000 இற்கு விற்கப்பட்டது. இது தவிர மொத்த இலாப விகிதம் மாறாது. விற்பனைகள் மீது 33 1/3 % மாக இருந்தது.

பின்வனவற்றைச் செய்யுமாறு நீர் கேட்கப்படுகின்றீர்.

01. இருப்பிற்கான காப்புறுதிக் கோரிக்கையின் தொகையைக் கணிக்க
02. கோரிக்கையின் 60% மட்டும் காப்புறுதிக் கம்பனியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனக் கருதி தீயானது 1995 ஆம் ஆண்டு நிதிக் கூற்றுக்களின் மீது எவ்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குக. (1995 ஓகஸ்ட்)

12. நுவன் என்பவர் வணிகம் நடத்திய கட்டிட வளவில் 1994 ஜனவரி 30 ஆந் திகதியன்று பற்றியதன் விளைவாக பெருமளவு தொக்கு அழிந்து போயிற்று வணிகத்தின் பதிவேடுகளிலிருந்து பின்வரும் விபரங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளன.

93.01.01 இல் இருந்த தொக்கு கிரயத்தில்	8100
93.13.31 இல் இருந்தபடி ஐந்தொகையிற் காணப்பட்ட தொக்கு	9000
93ம் ஆண்டிற்கான கொள்வனவுகள்	92850
93ஆம் ஆண்டிற்கான விற்பனைகள்	125000
94.01.01 - 94.01.30 வரை கொள்வனவு	9100
94.01.01 - 94.01.30 வரை விற்பனைகள்	11000
அழிவிலிருந்து மீட்கப்பட்ட தொக்கு (கிரயத்தின் மீது)	750

மொத்த இலாப விகிதம் மாற்றமடையாது இருந்தது பின்வரும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

93 ஆம் ஆண்டிற்கான முடிவுத் தொக்கினைக் கணிக்கும் பொழுது நேர்ந்த தவறுகள் காரணமாக, தொக்கு ரூபா 1800 எனும் தொகையால் மிகையாகக் கூறப்பட்டது.

1. அழிவிலிருந்து மீட்கப்பட்ட தொக்கும் கூட பகுதியளவிற்கு சேதம் அடைந்திருந்தது. அது ரூபா 550 ஆன தொகைக்கு மாத்திரம் விற்கப்படலாமென மதிப்பிடப்பட்டது. உரிமையாளர் நுவன் அதனைத் தனது சொந்த உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டார். அழிவிலிருந்து மீட்கப்பட்ட தொக்கு நீங்கலாக, நெருப்பினால் அழிவெய்திய தொக்குகளினது பெறுமானத்தின் 75% காப்புறுதிப் பணமாகப் பெற்றுக் கொள்ளப்படும்.

பின்வருவனவற்றைச் செய்யுமாறு நீர் கேட்கப்படுகின்றீர்.

01. நெருப்பினால் முற்றுமுடிதாக அழிவெய்திய தொக்கின் பெறுமானத்தைத் துணி.
02. தொக்கின் மீதான இழப்பும் தொப்பில் கொடுக்கல், வாங்கல்களைப் பதிவதற்காக குறிப்பீட்டுப் பதிவுகளைத் தயாரிக்குக.

13. மீனா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 01 செப்டொம்பர் 2001 இல் பெருமளவு இருப்புத் தீயால் அழிந்தது. காப்பாற்றப்பட்ட இருப்பு ரூபா 20,000

01.01.2001 தொடக்கம் செப்டொம்பர் 2001 வரையிலான நிகழ்வுகள்			
ஆரம்ப இருப்பு	24,000	கொள்வனவுகள்	400,000
கொள்வனவுத் திருப்பம்	10,000	விற்பனைகள்	450,000
விற்பனைத் திருப்பம்	5,000		
உரிமையாளர் பற்றிய பொருட்கள்			12,000
வழிச்சரக்காக இருந்த இருப்புக்களின் கிரயம்			24,000

விற்பனை விபரங்கள் வருமாறு.

அ. மலிவு விற்பனையின் போது 16,000 ரூபா கிரயமான பொருட்கள் 50% நட்டத்திற்கு விற்கப்பட்டது.

ஆ. விற்பனையில் 33 1/3% இலாபம் பெறும் வகையில் 60,000 ரூபா விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

இ. மீதி விற்பனைகள் (உட்திரும்பல் உட்பட) கொள்விலையில் 33 1/3% இலாபம் பெறும் வகையில் விற்கப்பட்டிருந்தது.

உம்மிடம் வேண்டப்படுவது.

01. காப்புறுதி இழப்பீட்டுக் கோரிக்கைக் கூற்று.

02. காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 16,000 ரூபா நட்டசுடு கிடைக்கும் எனக் கருதிவாற் பதிவு செய்யாதற்கான சூழிப்போட்டுப் பதிவு.

இருப்புச்சீராக்கமும், இலாபச்சீராக்கமும்

1. ஒரு தனி வியாபாரியான சம்பத் என்பவரின் இலாப, நட்டக் கணக்குகளுக்கமைய 1991 ஆம் ஆண்டிற்கான தேறிய இலாபம் ரூபா 65,000 ஆக அமைய 1992 ஆம் ஆண்டிற்கான தேறிய இலாபம் ரூபா 72,000 ஆகவிருந்தது. 1991 ஆம் ஆண்டுக்கான முடிவுத் தொகை துணிவதில் சிறு வழக்கள் இடம் பெற்றமை வெளியாகியுள்ளது. இதன் விளைவாக 1991 ஆம் ஆண்டுக்கான முடிவுத் தொக்கு ரூபா 5,000 ஆகிய தொகையால் குறைத்து எழுதப்பட்டிருக்க 1992 ஆம் ஆண்டிற்கான முடிவுத் தொக்கு ரூபா 2,000 ஆகிய தொகையால் மிகையாகக் காட்டப்பட்டிருந்தது.

அ. 1991 ஆம் 1992 ஆம் ஆண்டுக்கான சரியான தேரிய இலாபங்களைக் காட்டுமா. நீர் கேட்கப்படுகின்றீர்.

2. ரணசிங்க அன்ட் கம்பனி ஒவ்வோர் ஆண்டும் தமது இறுதிக் கணக்குகளை டிசெம்பர் 20 ஆந் திகதியன்று தயாரித்து வந்தது. 1993 ஜனவரி 04 ஆந் திகதி வரை உருப்படித் தொக்கினை எடுக்கக் கம்பனிக்கு முடியவில்லை. குறித்த அத் தேதியன்று அத்தொக்கானது கிரயத்தில் ரூபா 63,000 ஆகப் பெறுமானமிடப்பட்டது. பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி, 1992 டிசெம்பர் 20 ஆந் திகதியன்று இறுதிக் கணக்குகளில் உள்ளடக்கப்பட வேண்டிய தொக்கினைக் கணிக்குமா என நீர் கேட்கப்படுகின்றீர்.

01. 1993.01.01 அதாடக்கம் 1993.01.04 வரை கொள்வனவுகள் கிரயத்தில் ரூபா 96,000 ஆக இருந்தன. இக் கொள்வனவுகளில் ரூபா 7,000 கிரயமான பண்டங்கள் 1993.01.10 இல் பெற்றுக் கொள்ளப்பட்டன.

02. 1993.01.01 தொடக்கம் 1993.01.04 வரை விற்பனைகள், விற்பனை விலையில் ரூபா 60,000 ஆக இருந்தது. அனைத்துப் பண்டங்களும் கொடுக்கப்பட்டன.

03. 1992.12.31 இற்கு முன் விற்பனை விலையில் ரூபா 18,750 ஆகிய தொகைக்கு விற்கப்பட்ட பண்டங்கள் 1993.01.04 வரை ஒப்படைக்கப்படாது இருந்ததுடன் 1993.01.04 ஆந் தேதியன்று அவை கிரயத்தில் தொக்கில் உள்ளடக்கப்பட்டன.

04. தொத்த இலாப வீதம் கிரயத்தின் மீது 25%ஆகும்.

3. நாரத வியாபாரக் கம்பனி ஆண்டுக்குறிய கணக்குகளைத் தயாரிப்பதற்காகத் தனது பரேட்டுக் கணக்குகளை டிசெம்பர் 31 ஆந் திகதியன்று முடியது. வழமையாக ஜந்தொகைத் கதியின் பின் மூன்று வாரங்களுக்குக் கையிருப்பெடுத்தல் தொடரும். 1990ஆம் ஆண்டு கையிருப்பெடுத்தல் தாள்களுக்கமைய உருப்பிடிக் கையிருப்பின் பெறுமானம் ரூபா 135,000 ஆக இருந்தது. ஜந்தொகைத் தேதிக்கும் கடைசியாகக் கையிருப் பெடுத்த தேதிக்கும் இடையில் பின்வரும் கொடுக்கல், வாங்கல்கள் நிகழ்ந்தன.

அ. ரூபா 75,000 இற்குக் கொள்வனவு செய்யப்பட்டன. பண்டங்களின் 75% மாத்திரம் குறித்த காலப்பகுதியிற் பெற்றுக் கொள்ளப்பட்டன.

ஆ. கிரயத்தின் மீது 25% மொத்த இலாபத்தில் ரூபா 25,000 இற்கு விற்பனைகள் செய்யப்பட்டன. இப்பண்டங்களுள் 25% மானவை மாத்திரம் குறித்த காலப்பகுதியில் ஒப்படைக்கப்பட்டன.

- இ. வாடிக்கையாளர்களால் திருப்பிக் கொடுக்கப்பட்ட விற்பனை விலையில் ரூபா 500.
- ஈ. கடன் கொடுத்தோருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்ட பண்டங்கள் ரூபா 300. 1990 டிசெம்பர் 31 இல் இருந்தபடி கம்பனியின் ஜந்தொகையிற் காணப்படும் முடிவுக் கையிருப்பின் பெறுமானத்தைக் கணிக்குமாறு நீர் கேட்கப்படுகின்றீர்.

4. வரையறுத்த வீரசேகர அன்ட் 31.03.1989 இல் இருந்தபடியான இறுதிக் கணக்குகளில் காட்டப்பட வேண்டிய கையிருப்புகளை மதிப்பிடுவதற்கு உமது உதவியை நாடுகின்றது. ஏனெனில் 1989 ஏப்ரல் 05 ஆந் திகதி வரை உருப்படிக்கையிருப் பெடுத்தலை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. 1989 ஏப்ரல் 05 ஆந் திகதியன்று கையிருப்பின் பெறுமானம் கிரயத்தில் ரூபா 65,000 ஆக உறுதிப்படுத்தப்பட்டது.

பின்வரும் தகவல்கள் உமக்குத் தரப்படுகின்றன.

01. மொத்த இலாப வீதம் 20% கிரயத்தின் சதவீதமாகும்.
02. 01.04.89 தொடக்கம் 05.04.89 வரை விற்பனைகள்மூலம் கிடைத்த ரூபா 125,000 ஆகிய தொகையில் ரூபா 5,000 அற்கு விற்கப்பட்ட பண்டங்கள் 07.04.89 வரை அகற்றப்படாதிருந்தன.
03. 01.04.89 தொடக்கம் 05.04.89 வரை கொள்வனவுகள் ரூபா 84,000 ஆகும். இத் தொகையில் ரூபா 17,000 கிரயமான பண்டங்கள் 08.04.89 வரை கிடைக்க வில்லை.
04. 31.03.89 இல் முடிவுற்ற ஆண்டுக் காலத்தில் வழங்கப்பட்ட பண்டங்களில் ரூபா 3,000 கிரயமான பண்டங்கள் 01.04.89 இற்குப் பின்னரே வந்து சேர்ந்தன. இவற்றுள் 1,200 ரூபா பெறுமதியான பண்டங்கள் 1989 ஏப்ரல் 01 ஆந் திகதிக்கும் 05 ஆந்திகதிக்குமிடையில் பெற்றுக் கொள்ளப்பட்டன.
05. 31.03.89 இற்கு முன் ரூபா 9,000 இற்கு விற்கப்பட்ட பண்டங்கள் திருப்பியனுப்பப்பட்டன. ஆனால் அவை களஞ்சிய சாலையில் 03.04.89 ஆந் திகதியன்டே கிடைக்கப் பெற்றன. திரும்பும் பண்டங்களை அவை உள்ளபடியாகக் கிடைத்தது. பின்னர் கையிருப்புக்கு எடுத்துக் கொள்வதே கம்பனியின் கொள்கையாயிருந்தது.

06. 31.03.89 இல் இருந்தபடி “விற்பனை செய்க அன்றேல் திருப்பியனுப்புக்” எனும் அடிப்படையில் அனுப்பப்பட்ட விலையில் ரூபா 20,000 தொகைக்கான பண்டங்கள் திருப்பியனுப்பத்தக்க கால எல்லைக்குள் வாடிக்கையாளர் வசமிருந்தன. இப்பண்டங்களில் ஐந்தில் இரு பங்கானவை. 04.04.1989 ஆந் திகதியளவில் திருப்பி ஆனுப்பப்பட்டன. எஞ்சியவை வாடிக்கையாளரால் அவர்கள் வசம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
05. சில்லறை வியாபாரம் ஒன்றின் நிதி வருடம் டிசெம்பர் 31 இல் முடிவுறும். உரிமையாளரினால் 1988 டிசெம்பர் 31 இல் தொக்கினைக் காணிக்க முடியவில்லை. 1989 ஜனவரி 10 இல் இத்தொக்கெடுத்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்தேதியில் வியாபாரம் வளவிலிருந்த தொக்ககள் கிரயத்தில் மதிப்பிடப்பட்டு, ரூபா 25,000 ஆக இருந்தன. உரிமையாளரால் பின்வரும் தகவல்கள் உமக்குத் தரப்பட்டுள்ளன.
01. 1989.01.01 இலிருந்து 1989.01.10 வரையுமுள்ள காலப்பகுதிற்கான விற்பனைகளின் தொகை 7,500 ரூபாவாகும்.
02. இக்காலப் பகுதிக்கான கொள்வனவுகளின் தொகை 5,000 ரூபாவாகும்.
03. கிரயத்தில் 800 ரூபாவாக மதிப்பிடப்பட்ட சில தொக்குகளின் தேறிய கைக்கிட்டு பெறுமானம் 600 ரூபாவாகும்.
04. 4,264 ரூபாவான தொக்குத் தாளொன்றின் முழுத்தொகை 4,624 ரூபாவாக முன் கொணரப்பட்டது.
05. 1988 டிசெம்பர் 31 ற்கு முன் கொள்வனவு செய்து ஏடுகளில் பதியப்பட்டிருந்த போதிலும் இன்னும் கிடைக்காத பொருட்களின் கிரயம் 1,400 ரூபாவாகும்.
06. 1988 டிசெம்பர் 30 இல் 3,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் வாடிக்கையாளரினால் அகற்றப்படாமல் இருந்தன. இவை கிரயத்தில் மதிப்பிடப்பட்டு 1989 ஜனவரி 10 இலிருந்து தொக்குகளில் உள்ளடக்கப்பட்டன.
07. விற்பனை விரை மீது 25% மொத்த இலாபத்துடன் எல்லாப் பொருட்களையும் அவர் விற்பனை செய்தார். வியாபாரத்தின் வருடாந்தக் கணக்குகளில் உள்ளடக்கப்படும் பொருட்டு 1988 டிசெம்பர் 31 இல் இருந்தவாறான தொக்குகளின் பெறுமதியைக் கணிக்க.

06. இரவீந்திரனின் ஏடுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் கிடைக்கக் கூடியதாக உள்ளன.

காலம் 01.04.87 தொடக்கம் 30.06.87 வரை.

	கிரயம்	சில்லறைப் பெறுமானம்
தொடக்கக் கையிருப்பு	20,000	30,000
கொள்வனவு	80,000	100,000
மேலதிகமாகக் குறிப்பிட்ட விலை		20,000

குறித்த காலப்பகுதிக்கான விற்பனைகளின் மொத்தத் தொகை 90,000 ரூபாவாகும். விலை குறைத்துக் குறிக்கப்பட்ட பெறுமானம் ரூபா 15,000 ஆகவிருந்தது. ஜந்தொகையிற், காட்டப்பட வேண்டிய முடிவுக் கையிருப்பைக் கணக்குமாறு நீர் கேட்கப்படுகிறீர்.

07. சுமனின் வியாபாரத்தில் 2000.03.31 ஆம் திகதியில் பௌதீக இருப்புக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் 2000.04.25 ஆந் திகதி இடம் பெற்ற பௌதீக இருப்புக் கணக்கெடுப்பின் படி இருப்புக்களின் பெறுமதி ரூபா 850,000 எனத் தெரியவந்தது.

2000.04.01 ம் திகதிக்கும் 2000.04.25 திகதிக்கும் இடையில் நிகழ்ந்த கொடுக்கல் வாங்கல்கள் பின்வருமாறு.

	ரூபா
விற்பனைகள்	320,000
கொள்வனவுகள்	150,000
உத்திரும்பல்கள்	15,000
வேளித்திரும்பல்கள்	20,000
தியினால் அழிந்த இருப்பின் கிரயம்	30,000
உரிமையாளரால் தனது சொந்தத் தேவைக்கு எடுக்கப்பட்ட இருப்புக்கள்	10,000

பொதுவாக விற்பனை விலையில் 1/3 பங்கு மொத்த இலாபம் பெறும் வகையில் விற்பனை மேற்கொள்வது வழமையாகும். எவ்வாறாயினும் இவ்விற்பனையினுள் ரூபா 20,000 விற்பனையானது கொள்விலையில் 1/3 பங்கு மொத்த இலாபத்தைப் பெறும் வகையில் விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விற்பனைப் பொருட்கள் திருப்பி அனுப்பப்படவில்லை.

வேண்டப்படுவது.

2000.03.31 இல் உள்ள இறுதி இருப்புக்களின் பெறுமதியைக் காட்டும் கூற்றினைத் தயாரிக்குக.

(2000 August)

8) 1995 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கு வரையறுத்த சுமணிசீரீ நிறுவனத்தின் இறுதி இருப்பு ரூபா 80,000 ஆகப் பெறுமானமிடப்பட்டது. பின்னர் செய்யப்பட்ட மீளாய்வின் போது இருப்பு தொடரில் பின்வரும் மேலதிக தகவல்கள் வெளிப்பட்டன. இத்தகவலைப் பயன்படுத்தி 1995 மார்ச் 31 இல் இருந்தவாறு சரியான இருப்பின் பெருமானத்தைக் காட்டும் கூற்றொன்றைத் தயாரிக்குமாறு நீர் கேட்கப்படுகின்றீர்.

- 1) வெளியே களஞ்சியப்படுத்தப்பட்ட, நிறுவனத்துக்குரிய பண்டங்கள் சில ரூபா 570 ஆன அவற்றின் இயல்பான கொள்விலையில் உள்ளடக்கப்பட்டன. அவை 1995.03.31 இல் ரூபா 460 ஆன தேறக்கூடிய நிகர பெறுமதியைக் கொண்டிருந்தன.
- 2) இருப்பில் உள்ளடக்கப்பட்ட, ரூபா 200 ஐக் கிரயமாகக் கொண்ட பண்டங்கள் சில சேதமடைந்தன. எனினும் அவை பயன்படுத்த முடியாதவையாக ரூபா 50 இற்கு விற்கப்படலாம்.
- 3) இருப்பின் உருப்படியொன்று ரூபா 250 ஆல் மிகையாகப் பெறுமானமிடப்பட்டிருக்க, இன்னுமோர் உருப்படி ரூபா 140 ஆல் குறைவாகப் பெறுமானமிட்டு இருந்தது.
- 4) ஓர் இருப்புத் தாளின் மொத்தத் தொகையான ரூபா 1,250 இருப்புப் பெறுமானப் பொழிப்புத் தாளில் ரூபா 1,502 ஆக மாற்றப்பட்டிருந்தது.
- 5) 1995 மார்ச் 30 ஆந் திகதியன்று ரூபா 638 எனும் தொகைக்கான வீற்பனைக் கிரயப்பட்டியல் கிடைத்தது. ஆனால் பண்டங்கள் 1995 ஏப்ரல் பிழங்குதி வரை வந்து சேரவில்லை. இவை இருப்பில் உள்ளடக்கப்படவில்லை.
- 6) இன்னுமொரு கம்பனியிடமிருந்து வாடகைக்கு எடுத்த, இடத்திற்கிடம் கொண்டு செல்லக் கூடிய ஜெனரேட்டர் பொறிகள் ரூபா 425 எனும் தொகையாக இருப்பில் உள்ளடக்கப்பட்டன.
- 7) வழங்குநர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற இலவச மாதிரிப் பண்டங்கள் ரூபா 630 எனும் குறிக்கப்பட்ட விலையில் இருப்பில் உள்ளடக்கப்பட்டன.
- 8) "வீற்பனை செய்க அன்றேல் திருப்பியனுப்பு" எனும் அடிப்படையில் வழங்குநர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற ரூபா 415 ஐக் கிரயமாகக் கொண்ட பண்டங்கள் அவற்றின் ரூபா 622 எனும் வீற்பனைப் பட்டியல் விலையில் இருப்புப் பெறுமானத்துள் அடக்கப்பட்டன.

09. கடந்த ஐந்து ஆண்டுகாலம் தொடரில் கம்பனியொன்றினது ஏடுகளைச் செவ்வை செய்த போது தொக்கானது தகுந்தவாறு பெறுமானம் இடப்படவில்லை

என்பது வெளிப்பட்டது. கடந்த இந்த ஐந்தாண்டு தொடர்பில் பின்வரும் வரட்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

90.03.31 இல் முடிவுற்ற ஆண்டுக்கு தொக்கு ரூபா 4,000 எனும் தொகையால் மிகையாகப் பெறுமானமிடப்பட்டிருந்தது.

91.03.31 இல் முடிவுற்ற ஆண்டுக்கு தொக்கு ரூபா 6,700 எனும் தொகையால் குறைத்துப் பெறுமானமிடப்பட்டிருந்தது.

92.03.31 இல் முடிவுற்ற ஆண்டிற்கு தொக்கு ரூபா 2,000 எனும் தொகையால் குறைத்துப் பெறுமானமிடப்பட்டிருந்தது.

93.03.31 இல் முடிவுற்ற ஆண்டிற்கு தொக்கு ரூபா 5,000 எனும் தொகையால் மிகையாகப் பெறுமானமிடப்பட்டிருந்தது.

94.03.31 இல் முடிவுற்ற ஆண்டிற்கு தொக்கு ரூபா 5,500 எனும் தொகையால் மிகையாகப் பெறுமானமிடப்பட்டிருந்தது.

- i. ஐந்து ஆண்டுக்கு ஒவ்வொன்றினதும் இறுதியில் இலாபத்தின் மீதான விளைவைக் கணிக்க.
 - ii. 1994 மார்ச் 31 இல் இருந்தபடி மேற்பேந்த வரட்குகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தயாரிக்குக.
10. சினேகிதன் கம்பனி ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 இல் இருப்பு வழமை. ஆனால் இவ்வாண்டு 06.04.2001 வரை இருப்பு எடுத்தல் நிகழ்ந்தது. இதன் இருப்பு 62,000 ரூபா இத்திகதி வரை முடிவடைந்த காலத்திற்கான வியாபாரக் கணக்கு தயாரித்து எடுத்த தொத்த இலாபம் 150,000 பின்வரும் தகவல்களைக் கருத்திற் கொண்டு 31 மார்ச் 2001 ந்கான

சரியான இருப்பினையும், சரியான மொத்த இலாபத்தினையும் காண்க.

01. 01.04.2001 - 06.04.2001 வரை நிகழ்ந்த நிகழ்வுகள்
- i. கொள்வனவுகள் 60,000 இதில் 60% மட்டுமே இதுவரை வந்து சேர்ந்தது.
 - ii. விற்பனைகள் 90,000 இதில் 40% ம் இன்னும் எடுத்துச் செல்லப்படவில்லை.

iii. உட்திருப்பம் 6,000 ரூபா.

02. 31.03.2001 இல் வீற்பனை செய்த சரக்கு 60,000 இன்னும் எடுத்துச் செல்லப்படவில்லை.

03. 31.03.2001இல் கொள்வனவு செய்து வழிச்சரக்கான பொருட்களின் பெறுமதி 32,000ரூபா.

04. மொத்த இலாப விகிதம் 15% ஆகும்.

11. ஆதி என்பவர் 01 ஜனவரி 2006இல் வியாபாரமொன்றை ஆரம்பித்தார். இவர் ரூபா 80000 காசாகவும் 38000 ரூபா பெறுமதியான மோட்டார் வாகனத்தையும் மூலநனமாகக் கொண்டு வந்தார். அத்தினத்தில் முழுக்காகும் இட்டு வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. 01 யூலை 2006ல் வங்கியில் 15% வட்டியில் 40000 ரூபா கடன்பெறப்பட்டது. அவ் வியாபாரத்தின் 31 டிசம்பர் வரையிலான காசு நடவடிக்கைகள் வருமாறு.

	காசு	வங்கி
குத்தகை ஒப்பந்தம்	-	45000
சம்பளம்	27000	62500
ஆதனத்திருத்தச் செலவு	-	9600
செயற்பாட்டுச்செலவு	4500	11750
கொள்வனவுக்குச் செலுத்தியது	-	309600
எரிபொருள் மின்வலு	760	76750
தளபாடம் பொருத்து	-	45600
கடன் வட்டி செலுத்தியது	-	1500

மேலதிக தகவல்கள்:-

01. குத்தகை ஒப்பந்தமானது ஒவ்வொரு காலாண்டுக்கும் 3000 ரூபாவை வாகையாக கொண்ட வகையில் செலுத்தப்பட்ட முற்பணமாகும்.

02. 31 டிசம்பர் 2006ல் மீதிகள்

காசு	1800
வங்கி	61500
மோட்டார் வாகனம்	35000
தளபாடப் பொருத்து	42000
இருப்பு	86500
கடன் கொடுத்தோர்	78000

03. இவ்வாண்டில் நடைமுறையல்லா சொத்துக்கள் விற்பனை இடம்பெறவில்லை.
 04. எல்லா விற்பனைகளும் காசுக்கு செய்யப்பட்டு காசாகக் கொடுப்பனவு செய்யப்பட்டது தவிர மீதி வங்கியிலிடப்பட்டது.
 05. உரிமையாளர் மாதாந்தம் 1000 ரூபாவை காசாக சொந்தத் தேவைக்கு பற்றிவந்துள்ளார் இதனைவிட பொருட்கள் 4200 ரூபாவை பற்றியுள்ளார்.
 06. பொதுச்செயற்பாட்டு செலவுகளில் 2650 ரூபா ஆதியின் ஆய்வு காப்புறுதிக்கட்டணமாகும்.

வேண்டப்படுவது:-

1. காசு வங்கிக் கணக்குகளின் சுருக்கம்
2. வியாபார இலாபநட்டக் கணக்கு

PAST PAPER -2005

பாடசாலை பைகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரான நிசாம் 2004.12.31 இல் முடிவடைந்த கணக்காண்டு காலத்திற்கான பின்வரும் தகவல்களை தருகின்றார்.

	2004.01.01	2004.12.31
காசு	3600	2100
வங்கி மேலதிக பற்று	6000	11160
கடன் கொடுத்தோர்	13800	15600
கடன் பட்டோர்	9000	19800
முற்பணமாக செலுத்திய வாடகை	1200	1200
உபகரணம் (தேறியது)	30000	?
இருப்புக்கள்	36000	35400
பெறப்பட்ட விற்பனை முற்பணம்	-	1800

உமக்கு பின்வரும் மேலதிக தகவல்கள் தரப்பட்டுள்ளன.

- i. உபகரண பெறுமான தேய்வு தொடர்பான நிசாமின் கொள்கைடி கணக்காண்டு முடிவில் தேறிய புத்தக பெறுமதியில் 10% ஜ பெறுமான தேய்விட வேண்டும்.
- ii. ரூபா 350 கிரயமுள்ள சில உலோக வளர்ப்புகள் 2004.12.31 இல் மூலப்பொருள் இருப்பில் உள்ளடங்கியுள்ளன. இவைகள் புதிய வடிவமைப்புக்கு பயன்படுத்த பொருத்தப்பற்று இருப்பதனால் இவைகள் முழுமையாக பதிவளிக்கப்பட வேண்டும்.
- iii. ரூபா 3500 கிரயமுள்ள 11 விசேடமாக வடிவமைக்கப்பட்ட சில பைகள் இறுதி முடிவடைந்த பொருட்களின் கிரயத்தில் உள்ளடங்கியுள்ளது. இவைகள்

ஒரு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தும் இன்னும் இப்பொருட்கள் அப்புறப்படுத்தப்படவில்லை.

- iv. ரூபா 4000 கிரயமுள்ள பா. சாலை பைகள் விற்பனை அன்றேல் திருப்பி அனுப்புக என்ற அடிப்படையில் முகவர் ஒருவருக்கு விநியோகிக்கப்பட்டது. இவைகள் கடன் விற்பனை ரூபா 5000 என கருத்தில் எடுக்கப்பட்டும் இறுதி இருப்பில் இருந்து நீக்கப்பட்டும் உள்ளன. எவ்வாறாயினும் முகவர் இப்பொருட்களை இன்னும் விற்பனை செய்திருக்கவில்லை. அத்துடன் இதனை திருப்பி அனுப்பும் காலம் கூட முடிவடையாமல் இருந்தது.
- v. வாடிக்கையாளர் ஒருவரினால் அவரின் கடன் ரூபா 1400 ஜ முழுமையாக தீர்ப்பதற்கு வழங்கப்பட்ட ஒரு சோடி சப்பாத்துக்களை நிசாம் தன் சொந்தப் பாவனைக்காக பெற்றுக் கொண்டார். இது சார்பாக கணக்குகளில் எதுவிதசீராகக்கங்கனும் மேற்கொள்ளப்பட்டிருக்க வில்லை.
- vi. இவ்வருடத்தில் நிசாம் தன் சொந்த செலவுக்காக வியாபாரத்திலிருந்து காசாக ரூபா 55000 பற்றியிருந்தார்.

வேண்டப்படுவது.

2004.12.31 ல் இருப்பின் சரியான பெறுமதியை காட்டும் வகையில் ஒரு கூற்றை தயாரிக்குக.

2004.12.31 ல் உள்ளபடியான ஜந்தொகையை தயாரிக்குக

2004.12.31 ல் முடிவடைந்த வருடத்துக்கான வியாபாரத்தின் தேரிய இலாபத்தை கணிக்க.

PAST PAPER -2004

மோகன் என்பவர் ஒரு தனி வியாபாரி ஆவார். இவர் சரியான முறையில் கணக்குபுத்தகங்களை பேணவில்லை. 2003.12.31 இல் இவர் பின்வரும் தகவல்களை முன்வைத்தார்.

- i. 2003.01.01 இல் சொத்து, பொறுப்பு
மொத்த சொத்துக்கள் (வங்கி மீதி நீங்கலாக) 728000
பொறுப்புக்கள் (வியாபாரக் கடன் கொடுத்தோர்) 60000
- ii. 2003.12.31 இல் வருட முடிவுக்கான வங்கி கூற்றுக்களிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட கருக்கப்பட்ட தகவல்கள்.

2003.01.01 இல் வருட முடிவுக்கான வங்கி கூற்றுக்களிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட சுருக்கப்பட்ட தகவல்கள்.

2003.01.01 இல் உள்ளபடியான மீதி	22000
தொத்த வைப்புக்கள்	700000
வியாபார கடன் கொடுத்தோருக்கு வழங்கிய மொத்த காசோலை	625000
செலவினங்களிற்காக வழங்கிய மொத்த காசோலை	37000
வங்கி கட்டணம்	1850

iii. வரி அறிக்கையிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட விற்பனை, விற்பனை வரியினது விபரங்கள்

விற்பனை	765000
காசோலை மூலம் செலுத்திய விற்பனை புரளவு வரி	7650

இக்காசோலைகள் 2003.12.31 ம் திகதி வரையும் வங்கியில் சமர்ப்பிக்கப்படவில்லை.

iv. எல்லா விற்பனைகளும் காசு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவையாகும். பெறப்பட்ட இம்மொத்த காசிலிருந்து கீழே தரப்பட்டுள்ள செலவினங்களையும் மோகனின் சொந்த செலவினங்களையும் செலுத்திய பின் இருந்த மிகுதிக்காக முடிவதும் வங்கியில் வைப்பு செய்யப்பட்டன.

பிரயாணங்கள்	24000
கலிகள்	18000
அலுவலக கட்டட வாடகை	6000

v. 2003.12.31 இல் உள்ளபடியான சொத்துக்கள், பொறுப்புக்கள்

மொத்த சொத்துக்கள் (வங்கி நீங்கலாக)	728000
பொறுப்புக்கள் (வியாபாரக் கடன் கொடுத்தோர்)	45000

வேண்டப்படுவது.

1. 2003.01.01 இல் உள்ளபடியான மூலதன மீதியை கணிப்பிடுக.
2. இக்கணக்காண்டு காலத்திற்கான கொள்வனவுகளை கணிப்பிடுக
3. 2003 ஆம் ஆண்டுக்கான காசுப் புத்தகம் (இருநிரல்)
4. 2003.12.31 இல் உள்ளபடியான மூலதன மீதியை கணிப்பிடுக.
5. 2003 ம் வருடத்திற்கான தேறிய இலாபத்தை கணிப்பிடுக. (வியாபார இலாப நடடக்கணக்கை தயாரிப்பது அவசியமற்றது)




www.noolaham.org

www.noolaham.org

www.noolaham.org

www.noolaham.org

www.noolaham.org





தொகுப்பு:-
K. T. சீலன்




தொடர்புகளுக்கு:



சுடர் கல்வி நிலையம்
குட்செட் வீதி,
வவுனியா.

சென் அன்ரனிஸ் கல்லூரி
கந்தசாமி கோவில் வீதி,
இறம்பைக்குளம்,
வவுனியா.



Printed By:- **K.J Printer's**
No:- 120, Kovil Road,
Kurumankadu,
Vovuniya.

